

കാലക്കര

ബെസ്റ്റ്‌മ്പർ '97
വില 5.



தாமரை சந்தா விபாகம்

தனிப்பிரதி	ரூ. 5
ஆண்டுச்சந்தா	ரூ. 60
வெளிநாடு	
(இந்திய ரூபாயில்)	
தனியிதழ்	ரூ. 25
ஆண்டுச்சந்தா	ரூ. 300
ஆயுள் சந்தா	ரூ. 5000

விளம்பரக் கட்டணம்

பின் அட்டை (பல வண்ணத்தில்)	ரூ. 6,000
பின் அட்டை	ரூ. 5,000
உள் அட்டை	ரூ. 2,000
ஒரு பக்கம்	ரூ. 1,000

‘தாமரை’

“பாலன் இல்லம்”

19, செவாலியே சீவாஜி

கணேசன் சாலை,

தி.நகர், சென்னை-600 017.

(தொலைபேசி.4347689)

திருக்கா

மலர்: 39, இதழ்: 1
செப்டம்பர் '97

கதை

ஜி.முருகன்
ஸ்ரீதாகணேங்கன்
பாப்லோ அறிவுக்குயில்

நிறுவக ஆசிரியர்:
ப.ஆலைன்தம்
ஆசிரியர்:
ப.மாணிக்கம்
பொறுப்பாசிரியர்:
சி.மகேந்திரன்

கவிதை

விகரமாதித்யன்
என.டி.நாஜ்குமார்
கே.வி.ராஜேந்திரன்

ஜனசக்தி அங்கம்,
161-பிர காம் சாலை,
சென்னை-108:
அஃ சிட்டு வெளி யிடுபவர்:
எஸ்.எஸ்.தியாகராஜன்

மொழி பெயர்ப்பு

நசீம் ஹிக்மத்
நிக்கோலஸ் கியென்
வினாசென்ட் வான்கோ

தொடர்பு முகவரி:
தாமரை
19, செவாலியே சிவாஜி
கலைஞர் காலை,
திதகி, சென்னை-17.
தொ.பெ.434 7689

துவியம்

வீரசந்தானம்
மருது
விஸ்வை
போஸ் மருது
கார்த்திகேயன்
ஸ்ரீதாகண்



குடும்பம் பெண் -பாரதி

முனைவர் அ.சிவக்கண்ணன்

ஒரு படைப்பாளி, மக்கள் மனத்தில் இடம்
பெறுகின்றவனாக இருக்கின்றான் எனில் அவன்
நிச்சயமாக சமுதாய உணர்வுள்ள
சிந்தனையாளனாகவும் இருப்பான்.

பாரதி, சிறுவயது முதற்கொண்டே தாம் வாழும்
சுற்றுப்புறத்தை, வாழ்க்கைப் போக்கை மக்கள்
நிலையை மிக நன்றாகவே அறிந்திருந்தார்.
சிறுவயதிலிருந்தே தம் வாழ்க்கையில் ஏற்பட்ட
மாற்றங்களையும் அதற்கான புறக்காரணங்களையும்
உணர்ந்ததோடு அல்லாமல் அவற்றையெல்லாம்
கவிதையாக, கட்டுரையாக, கதையாக, நாவலாக
எழுதிப்பதிலும் செய்தும் வைத்தவர். இத்தகைய
பதிவுகளே இப்போது நமக்கு தமிழ்நாட்டு, இந்திய
வரலாற்று ஆவணங்களாகவும் பயன்படுகின்றன.

பாரதியைப் பொருத்தவரை இன்னொரு சிறப்பும்
உண்டு. அவர் தமிழ் நாட்டில், இந்தியாவில் நடந்த
அரசியல், சமூக, பண்பாட்டு மாற்றங்களை

மட்டுமின்றி, இந்தியாவிற்கு வெளியே, ஐரோப்பிய நாடுகளி லும் பிற ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்த அரசியல், சமூக, பண்பாட்டு மாற்றங்களையும் கூர்ந்து அறிந்து வந்திருக்கிறார். அவற்றை நம்நாட்டு நிகழ்ச்சி களோடு ஒப்பிட்டுப் பார்த்து, நம் மக்கள் கொள்வன கொண்டு தள்ளுவன .தன்னிட ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.

“தமிழிலக்கிய மரபிலே ஊறித் திளைத்த பாரதியாரது கவிதா உள்ளம் பல தேசிய, சர்வதேசச் சக்திகளாற் கவரப்பட்டது. சில மகான்களின் நெருங்கிய உறவால் புடம் போடப்பட்டது. மெருகு பெற்றது. சதாவிழிப்புடன் இருக்கும் ஒரு கவித்துடிப்பைப் பாரதியாரிடம் நாம் காணகிறோம்” என்பார்க்.கைலாசபதி.

பாரதி காலத்தியச் சமுதாயம் எப்படி இருந்தது என்பதைப் பாரதியே கூறுகிறார்.

“ஐயோ என்ன உலகமடா, இந்த மண்ணுலகம், ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை. சாரமில்லை, சத்தும் கிடையாது. உள்ளுரப் பூச்சியுத்துக்கு மலாயிருக்கும் வாழ்க்கை. ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகிறான். ஒவ்வொருவனும், தன்னிட டப்படி விட்டுவிட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடன்தான் இருக்கிறான்.

ஆனால், நான் ஒருவன் சீயிருந்தால் போதுமா! மற்றவை களை நம்புவதற்கு இடமில்லையே என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கு இடமில்லையென்றெண்ணிரமாற்றுகிறான்.”

இதுவே பாரதிகாலத்துச் சமுதாயமானிருந்திருக்கிறது. குடும்ப நிலை எப்படி? -பாரதியே சொல்கிறார்:

“21 ஆம் தேதி மனைவிக்கும் சிறிய தாயாருக்கும் மனத்தாங்கல் வந்து விட்டது. ஒருவரையொரு வர் மாற்றி என்னிடம் பிழை கூறத்தலைப்பட்டார்கள். என் உயிர் தர்மமாகிய சுதேசியம் தப்பு முயற்சியென்றும், வீணைன்றும் அதில் நான் தலையிட்டதீருந்து குடும்பத்துக்குப்பல. கேடுகள் உண்டொகுமென்றும் சிறுதாயார் சன்மார்க்க போதனைசெய்தார்.”

தம்முடைய சொந்த சாதிச் சமூகம் பற்றி பாரதியார் எழுதிய பாடல்களும் கட்டுரைகளும் இவருக்குக் கடுமையான எதிர்ப்பை இவருடைய சாதியாரிடத்தில் உருவாக்கியது. வறுமை ஒரு புறம், ஆங்கிலேய ஆட்சியின் மிரட்டல் ஒருபுறம், குடும்பக் கவலை ஒருபுறம் என முற்றிலும் தமக்குப் பாதகமான சூழ்நிலையில் பாரதி தம்மை வடிவமைத்துக் கொள்கிறார்... ஒரு புரட்சிக் கவிஞராக! தம்முடைய படைப்புக்களை, படைப்புக்களை வெளியிடும் பத்திரிகையை, மக்கள் நடுவே

விற்பனை செய்திட பல புதிய உத்திகளைக் கையாண்டார். எனினும் தோல்வியே. பாரதி தாம யார் என்பதைப் பின்வருமாறு கூறுகிறார்.

“நான் ஜாதி பேதத்திற்கு நண்பன் அல்லேன். இந்தியர்கள் எல் லோரூம் இந்துக்கள். எல்லாரும் ஒரே ஜாதி என்ற சாதாரண இங்கிலீஸ் படிப்பாளிகள் கொள் கையை நான் அனுசரிக்கவில்லை. உலகத்து மனிதர்கள் எல்லாரும் ஒரே ஜாதி. ‘வஸாதவை குடும்பம்’ என்ற பர்த்ருஹரியின் கொள்கையை தழுவியுள்ளேன். மனித ஜாதியும் மற்ற ஜந்து சமூகங்களும் ஒரே குடும்பம் என்ற டார்வின் என்ற ஆங்கில விஞ்ஞானியின் கருத்தைப் பின்பற்றுகிறேன். எல்லா உயிர்களும் கடவு ஞடைய அம்சம் என்ற பகவத் கிதையின் பரமோபதேசத்தைக் கடைப்பிடித்து நிற்கிறேன்.”

இது 1921 மார்ச் 15-ம் நாள் பாரதி மறைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் எழுதிய ஒரு கட்டுரையின் பகுதி.

எந்தச் சூழ்நிலையிலும் பாரதி, குடும்பம் என்ற அமைப்பினை நிராகரிக்கவில்லை. மேலும் நம் சமூக அமைப்பில் குடும்பம் என்கிற சமூக நிறுவனத்தின் இன்றி யமையாப் பங்கினை உணர்ந்து அதன் தேவையினை வலியுறுத்துகிறார். சமயம் சந்தியாசத்தை வற்புறுத்தி பெண்களைப் புறக்கணிப்

பதைக் கடுமையாகச் சாடுகிறார். உலகம் பொய், வாழ்க்கை பொய் என்கிற கூற்றினையும் மறுத் துரைக்கிறார்.

“இந்த உலகமே பொய் என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம், வழங்கி வருகிறது. நந்தியாசிகள் இதை ஓயாமல் சொல்லிக் கொண் டிருக்கட்டும். அதைப்பற்றி இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும்பத்திலிருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா? நடு வீட்டில் உச்சரித்கலாமா? அவச் சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்து வீட்டுப்போன வீடும் வயலும். பொய்யா? தங்கச் சிலைபோல் நிற்கிறாள் மனைவி. நமது துயரத்துக்கெல்லாம் கண் ணீர் விட்டுக்கரைந்தாள். நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள். நமது குழந்தை களை வளர்த்தாள். அவள் பொய்யா? குழந்தைகளும் பொய் தானா? பெற்றவரிடும் கேட்கி ரேன். குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா? வீடு கட்டிக் குடித்தனம் பண்ணு வோருக்கு மேற்படி சாஸ்திரம் பயன்படாது.”

(ரகுநாதன், கங்கையும் காவிரியும், ப. 49)

இந்த இடத்தில், பாரதி தன் குடும்பத்தை எப்படி நேசித்தார் என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.

“என்னத்தையார்தம் தேசுத்தின் மீதுள்ள அன்பிற்கு அடுத்ததாக என்மீது பிரியம் செலுத்தினார். சிலர், “பாரதி மனைவி மக்கள் மீது பற்றற்ற சந்தியாசிபோல் வாழ்ந்தார்” என்று சொல்வதைக் கே கீ ஸி ப் ப டு கி ரே ண் . அதுமுற்றிலும் தவறானது. காசாசையும் சுயநலமும் கொண்டு. தன் மனைவி மக்களுக்குப் பொருள் சேர்ப்பதையே நோக்க மாக்க கொண்டுள்ள மனிதர்களின் கணக்குப்படி வேண்டுமானால் அவர் சம்சாரத்தில் பற்றற்றிருந்ததாகக் கொள்ளலாம். என்னத்தை எங்கள் மீது வைத்திருந்த அன்பு சுயநலமற்றது; களங்கமற்றது. எல்லையற்றது.” (சீனி.விசுவநாதன், பாரதி நூற்றாண்டு விழா மலர், தீக்கதிர் சிறப்பு மலர், ப.76.)

எனவே கணவன் மனைவி குழந்தைகள் என்று இயங்குவதற்குப் பொருத்தமான குடும்ப அமைப்பு மனிதனுக்கு ஓர் அரணாக விளங்குகிறது என்று உறுதியாகநம்புபவர்பாரதி. இதில் மனைவியின் பங்கு மகத்தானது. இதனை ஒரு மாமியாரே தம் மகனிடம் வலியுறுத்துவதாக பாரதி ‘சந்திரிகையின் கதை’ யில் படைத்துக் காட்டுகிறார்.

வக்கீல் சோமநாதம்யர் தம் மனைவி முத்தம்மாளிடம் அடிக்கடி சண்டைபோடுபவர். அவளை இழிவாக நடத்துபவர். இதை அடிக்கடி கண்ணுற்ற

சோமநாதம்யரின் தாய் பிள்வருமாறு அறிவுரை கூறுகிறாள்.

“....தாய் இருக்கும்போதே ஒருவன் அவளிடம் செலுத்தும் உண்மைக்கும் பக்திக்கும் நிகராக உண்மையையும் பக்தியையும் தன் மனைவியினிடத்திலும் செலுத்த வேண்டும். இது வரை நீ முத்தம்மாளை எத்தனையோ விரதங்களிலும் கஷ்டப்படுத்தி வதைத்து வதைத்து வேடிக்கை பார்த்தாகி விட்டது. கொண்ட பெண்டாட்டியின் மனம் கொதிக்கும் படியாக நடப்பவன் வீட்டில் லக்ஷ்மிதேவி கால்வைக்க மாட்டாள். அந்த வீட்டில் மூதேவி தான்தன் பரிவாரங்களுடன் வந்து குடியேறுவாள்” என்கிறாள். (சந்திரிகையின் கதை)

இத்தகைய ஆண்களைக் கடுமையாகச் சாடுகிறார் பாரதி குடும்பத்தில் பெண்ணுக்குச் சம உரிமை கொடுக்க வேண்டும் என்பது அவருடைய தீவிரமான கொள்கை.

“பெண்களை விலங்குகளாக வைத்து நாம் மாத்திரம் மகரிஷி களாக முயலுவது முடத்தனம். பெண் உயராவிட்டால் ஆனும் உயர் முடியாது... எங்குமே பெண்கள் ஆண்களைக் காட்டி லும் புத்திசாலி. அதிலும் இங்கே (பாரதம்) பெண்ணுக்குள்ள தைரியமும் புத்தியும் ஆனுக்குச் கிடையாது.” என்று உறுதிபடக்

கூறுகிறார்.

மனைவியை இழிவாக நடத்தும் ஆண்களை எதிர்த்து பெண்கள் சாத்வீக எதிர்ப்புத் தெரி விக்க வேண்டுமென்று பாரதியின் மகள் குமாரி தங்கம்மாள் புதுச்சேரியில் ஆற்றிய உரையில் குறிப்பிடுகிறார்.

“நான் எல்லாவதையிலும் உனக்கு சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தீன்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரெஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன். என்று கண்டிப்பாகச் சொல்லிவிட வேண்டியது”.

இப்படியெல்லாம் பெண்கள் தங்கள் உரிமையை நிலைப்படுத்திக் கொள்ளவில்லை யென்றால் ‘பாஞ்சாலி சபதத்தில்’ விட்டுமன் கூறுவது போல் தான் நடக்கும்.

“இப்பொழுதை நூல்களினை என்னுறுங்கால் ஆடவருக் கொப்பில்லை மாதர்; ஒருவன் தாரத்தை

விற்றிடலாம்; தானமென

வேற்றுவர்க்குத் தந்திடலாம் முற்றும் விலங்கு முறையை யின்றி வேறில்லை”

திருமணம் அன்பின் அடிப்படையில் நிகழ வேண்டும். பண்ததின் அடிப்படையில் பிராமணக் குடும்பங்களில் திருமணங்கள் உறுதி செய்யப்படுவதைக் கடுமையாக எதிர்க்கிறார் பாரதியார். அதிலும் ஜாதி, கோத்திரம், உட்பிரிவு என்றெல்லாம் பார்ப்பதையும் கிண்டல் செய்கிறார்.

“சீனா, ஜூப்பான், நவீன பாரசீகம் முதலிய எல்லா மனுஷிய தேசங் களிலேயும் விவாஹம் அன் பையே ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகிறது. இங்கே பணத்துக்காக விவாஹங்கள் செய்து கொள்கிறார்கள்... ஒரு ஜாதியிலே, ஒரு பகுதியிலே, ஒரு வகுப்பிலே, ஒரு கோணத்திலே, ஒரோத்துக்குள்ளேதான் சம்பந்தங்கள் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் ஸநாதன அதர்மம் முட்டவருகிறது”

வரதப்தினை, -எதிர்ஜூமீஸ்பந்திக் கூறுகையில், “கல்யாணமாகாமல் காலேஜிகளில் படிக்கும் பிரம் மச்சாரிப் பிள்ளைகள் தமக்குள் சபை கூடி இனிமேல் மாமனாரி டம் தண்டம் வாங்குவதில்லை யென்று பிரதிக்கினை செய்து கொள்ள வேண்டுமென்று சிலர்

சொல் கிறார்கள். பிள்ளையின் த்தகப்பனன்றோ பணம் வாங்கு கிறான்? அதற்குப்பிள்ளை சபதம் செய்து கொண்டால் என்ன பிரயோசனம்? நியாயத்திலே கூடத் தகப்பன் வார்த்தையை மீறி நடக்கும். பிள்ளைகள் நமது நாட்டில் பலரில்லை. இதெல்லாம் வீண்வார்த்தை. பெண்களுக்கு விடுதலையுண்டானால் ஒழிய விவாஹ சம்பந்தமான ஆயிரத் தெட்டு ஊழல்கள் நீங்க வழியில்லை.”(15.6.1915இல் பெதான் கொடுத்த தகவல்)

தமிழ் நாட்டில், இந்தியாவில் பெண்கள் ஆண்களால் இழிவாக நடத்தப்படுவதைப் பற்றி மிகுந்த கவலை தெரிவிக்கும் பாரதியார், ஒரு மூஸ்லீம் நண்பருக்கு மூஸ்லீம் நாடுகளில் பெண்கள் பல மாற்றங்களை உருவாக்கி வருவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

“...துருக்கிதேசத்தில் ஸ்தீரை களுக்குள்ளே பிரம்மாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப் பற்றியும் அங்கு பல மாதர்கள் கோஷா வழக்கத்தை முற்றிலும் ஒழித்து விட்டு கல்வி கேள்விகளில் தேர்ச்சியுடையோராய் தங்களுக்குள்ளே சுப்பகள் சேர்த்தும், தாங்களே உபநியாசங்கள் முதலியன நடத்தியும் உலகத்து மற்ற மாதர்களைப் போல் துருக்கியிலுள்ள மாதரும் கல்வி, விடுதலை, மற்ற ஆண்களுடன் சமத்துவம்

இவற்றை எய்தி மேம்படுட அதிதீவிரமானமுறைக்கள் செய்து வருவதைப் பற்றியும் நான் சில வார்த்தைகள் சொன்னேன்” என்கிறார்.

இதேபோல் ரஷ்யாவில், தென்னாப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை பற்றிய கட்டுரைகளும் எழுதியுள்ளார். சியூசின் என்ற பெண் சீனாவில் பட்ட கொடு மைகளும், பிள்ளைர் சீனப் பெண்களின் விடுதலைக்காக அப்பெண்மனி நடத்திய இயக்கத்தின் செயல்பாடுகளையும் பற்றி பாரதியார் பெருமத்தோடு பேசுகிறார்.

மனைவியைப் போற்ற வேண்டும்; குடும்பத் தலைவி என்ற நிலையில் அவனுக்குரிய மரியாதையினைத்தர வேண்டும் என்பதில் பாரதியார் உறுதியாக இருக்கிறார்.

“மன்னுக்குள்ளொவ்வுயிருந்தெய் வகென்றால்
மனையானுந்தெய்வமன்றோ?
மதிகெட்டம்ரே
விண்ணுக்குப் பறப்பது
போற்கதை சொல்லிர்
விடுதலையென்பர்
கருணைவெள்ள மென்பீர்
பெண்ணுக்கு விடுதலை
நீரில்லையென்றால்.
பீன்னிந்த வுகினிலே வாழ்க்கை
யில்லை
என்றும் (பெண் விடுதலை)



8/தாமரை செப்.97

“மனைவியொருத்தியையிடுமேப்
படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை

முழுதிடுமேப்படுத்தலாமோ?
...பெண்ணையிடுமுற்றால்
மக்களெல்லாமதிடுமையறால்
வியப்பொன்றாமோ?
(தாய்மாண்பு).

என்று ஆவேசமாகக்
கேட்கிறார்.

விதவைம்ருமணம்

ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஆங்கிலக் கல்வி, பண்பாட்டுக் கலப்பு ஆகியவற்றின் காரணமாகப்பல தேவையில்லாத, தவறான தொன் மையான பழக்க வழக்கங்கள் கைவிடப்பட்டன. ஆனால் அது அவ்வளவு எனிதாக நடந்தேறி விடவில்லை. சீதிருத்தச் சிந்தனையாளரின் கடுமையான முயற்சி களுக்குப் பின்னாரே நிகழ்ந்தது. குழந்தை மனமும் இவ்வாறு சிறிது சிறிதாகக் ளகவிடப்பட்டது.

பாரதியின் ‘சந்திரிகையின் கதை’ குழந்தை மனத்தையும், கைம்பெண் மறுமனத்தையும் கருவாகக்கொண்டு படைக்கப் பட்ட நாவல். இது முற்றுப் பெறாமலே நின்று விட்ட நாவலாகும். இந்த நாவலில், விசாலாட்சியின் அண் ணன் மனைவியான கோமதி, சாகுந்த றுவாயில் குழந்தை மனத் தால் விதவையாகிவிட்ட விசா ஸாட்சி

யிடம் கூறும் வார்த்தைகள் அகுலத்துக்கே சுவக்கடி போல தோன்றுகின்றது.

“என்பிராணன் போகு முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன்பிராணன் உள்ள வரை மறந்து போகாதே. முதலா வது, நீ விவாகம் செய்துகொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கேயமனுக்குக்கிழம்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ள வரை வருந்தி மடிய வேண்டிய அவசியம் இல்லை. ஆதலால், நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசுத்தனமான சுயநல் சாஸ்திரத்தைக் கிழித்துக்கரியடுப்பில் போட்டுவிட்டு, தெரியத்துடன் சென்னைப்பட்டனத்துக்குப் போய் அங்கு, கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் சபையோரைக் கண்டு பிடித்து, அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று.”

அதேபோன்று விசாலாட்சி சென்னையில் சுதேசமித்திரன் பத்திரிகை ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஜயரையும் இராஜ மகேந்திரத்தில் விரேசலீங் கம் பந்துலுவையும் சந்தித்து, பல

தடைகளுக்குப் பின்னர் நித் யானந்தர் என்கிற சந்தியாசியை மணம் புரிந்து கொள்கிறாள்.

ஒரு பெண் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்பதற்கு, ஊர் விட்டு ஊர் வந்து தனக்கு முன்பின் தெரியாத ஆடவரிடம் வேண்டி நிற்பது, தமிழ் மரபுக்கு உகந்ததா என்ற கேள்வி எழும் போதே பாரதியின் இந்தக் கலிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“நானும் அச்சமும் நாய்கட்டு
வேண்டுமாம்
ஞான நல்லறம் வீரசுதந்திரம்
பேணுநற் குடிப் பெண்ணின்
குணங்களாம்”

இந்தியர்களின் வேதாந்தப் பற்று காரணமாக பெண்களுக்குரிய இடம் சமுதாயத்தில் கணிக்கப்படாதது ஒரு குறைபாடாகவே தோன்றுகிறது. இந்தக்குறையைப் போக்கிய பாரதியின் பெண்மையைப் போற்றும் பாடல்கள் தமிழ் இலக்கியத்திற்கே புதியன் என்கிறார் சூ.ப.ராஜகோபாலன்.

“இந்திய இலக்கியமே கொஞ்சம் வேதாந்தப்பற்று அதிகமுள்ள தாகையால் ஆத்மஞான வாழ்வுக்கு இடையூறு எனக்கருதி வரும் பெண்மையை இகழ்ந்து பேசுவது கவிகளுக்கு ஒரு பெருமையாகக் கூட எண்ணப்பட்டது. ஆனால் அப்பேற்பட்ட தப் பெண்ணாம் மறைந்து; உயர் வாழ்விலும் உண்மைப் பெண் னுக்கு ஒருஸ்தானமுண்டு என்ற

மனப்பான்மை தோன்றி விருக்கிறது. வேத நாயகம் பின் எளக்குப்பிறகு சுப்பிரமணிய பாரதி பாடியிருக்கும் பாடல்கள் தமிழ் இலக்கியத்திற்கே புதியன.

தமிழ்ச் சமுதாயப்பற்று

பாரதியின் படைப்புக்களை ஒட்டு மொத்தமாகப் படித்துப் பார்க்கையில் ஒர் உண்மை புலப்படும். எங்கெங்கு நல்லன காணப்படுகின்றனவோ, நம்மை அடிமை செய்த ஆங்கிலேய பண்பாடு உட்பட-அவற்றை யெல்லாம் தமிழர்க்கு தமிழ் நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு உரிமையாக்கிடத் துடிக்கிறார் என்பதே அவ்வுண்மை. தமிழினம், தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு ஆகிய வற்றில் அவர்கொண்டிருந்த பற்று அளப்பரியது. இன்னும் சொல் லப்போனால் இப்போதிருக்கும் தமிழ் விரும்பிகளின் ஆர்வத்தை விட அது பன்மடங்கு அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

பாரதி, தம்முடைய ஆருயிர்த் தோழர் பரலி.சு.நெல்லையப் பருக்கு 19.7.1915ல் எழுதிய கடி தத்தில் இப்படிக்குறிப்பிடுகிறார்:

“தம்-பி-தமிழ்-தமிழ்-தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதியதொரு உண்மை, புதிய புதிய இன்பம்-தமிழில் ஏறிக் கொண்டே போக வேண்டும்.

‘தம்பி-நான் ஏது செய்

வேண்டா? தமிழூ விட மற்றொரு பாளை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மத மில்லை. தமிழச்சியைக் காட்டி லும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.”

இது கையாலாகாதவனின் பெட்டைப் புலம்பலில்லை. தன் சமூகத்தின் மீது ஆராக்காதல் கொண்டிருந்த ஒரு கவிஞரின் வேண்வா.

‘தமிழ்நாட்டு மாதர்களின் அபி விருத்தியே’ நோக்கமாகக் கொண்டு 1905ம் ஆண்டு ‘சக்கர வர்த்தனி’ என்ற மாத இதழை பாண்டிச்சேரியிலிருந்து தொடங்கி னார். பெண்கள் முன்னேற்றத்தில் பாரதி கொண்டிருந்த ஆர்வத்தை இது காட்டுகிறது.

பாரதியின் குடும்ப வாழ்க்கை நிலையை அவர் எழுத்துக்களின் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகிறது.

“தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக் கும்ஹப்புக்கும் யோசனைசெய்து கொண்டிருந்தால் உன்னை எப்படிப் பாடுவேன்?...”

“செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது? பொய்வாயிதா, பொய் வாயிதா, பொய் வாயிதா தினம் இந்தக்

கொடுமைதானா? சீச்சீ!”

என்று பராசக்தியிடம் விண் னப்பம் செய்வதைத் தவிர வேற துவும் செய்திட முடியாத அளவிற்கு வறுமை.

1882ஆம் ஆண்டு பிறந்த பாரதியார் 1921ல் மறைந்து விட்டார். அவர் வாழ்ந்த 39 ஆண்டு களில் அவருக்கு முற்றிலும் முரணான, எதிரான, குழ்நிலையில் அவர் சாதித்தவற்றை நினைத்தால் பெருவியப்பாய் இருக்கிறது. இராஜமகிருஷ்ணன் சொல் வதுபோல,

“அவருக்குச் சொந்தமான தனி வாழ்க்கை என்ற ஒன்று இருந்திருக்கவில்லை. விடுதலைப் போராட்டம், மொழி, சமுதாயம், பெண் விடுதலை என்று மானுடர் வாழ்வின் உண்ணதற்கிலைக் கான பேரார்வம் காரணமாக ஏற்பட்ட முடங்கல்களையும் தடங்கல் களையும் ஏற்றுக் கொண்ட மகா புருடர்பாரதி. சொந்தநலங்களைத் துச்சமாக்கி, தன்னையே உருக்கிக் கரைத்து புத்தமுதப் பாக்களையும், பல்வேறு வகைப் படைப்பு களையும் உலகுக்களித்து அமரத் துவும் அடைந்தவர்.”

நாடு மேம்பட வேண்டும். நாடு மேம்பட வேண்டுமானால் குடும்பம் மேம்பட வேண்டும். குடும்பம் மேம்பட வேண்டுமானால் பெண்கள்நிலை உயர் வேண்டும். ஆண்களோடு சரிதிகர் சமாணமான உரிமைகளைப் பெற வேண்டும். இதுவே பாரதியின் கணவு, கற்பனை, கவிதை, இசை, வாழ்க்கை எல்லாம்.

பாரதிகண்டபெண்ணைப்பற்றி
கு.ப.ராஜுகோபாலன் இப்படிக்
கூறுகிறார்:

“ஆனால் அக்கவிதையில்
போற்றியிருக்கும் பெண்மை
அவர் வசனக் கட்டுரைகளில்
கூறும் புதுமைப் பெண்ணைன்
விரிந்த லக்ஷ்யங்களுடையதாக
மட்டுமிராமல், தாய், காதலி என்ற
இந்த அம்சங்களில் பெண்மை
தொண்டாற்றும் பழைய
லக்ஷ்யமாகவுமிருக்கிறது. பெண்
ஒரு லக்ஷ்யம். ஆண்மையை
உயர்வழியில் இட்டுச் செல்லும்
ஜீவீச் சூடர் என்பது மட்டுமன்று,
உண்மையில் பெண் ஆணுக்கு
லக்ஷ்யமாயிருக்கும் அடிமை
யல்ல. ஒரு தனி உயிர் ததும்பும்
சுயேச்சைக்கும் உரிமையுடைய
ஒரு ஜீவன், அவனுக்கும் ஒரு
லக்ஷ்யமுண்டு... தனி என்னாங்களும் ஏக்கங்களும் கொண்டு
வாழ்க்கையைத் தானுமொரு
தனிப்போராகநடத்த வேண்டும்.”

பாரதி இன்றைக்கு உயிரோ
டிருந்தால் சமுதாயத்தில் இப்
போது பெண்கள் நிலை என்ன
சொல்வாரோ? ‘பட்டங்கள் ஆள்
வதும் சட்டங்கள் செய்வதும் பாரி
னில் பெண்கள்’ நடத்தி விட
டார்கள். நடத்திக் கொண்டிருக்
கிறார்கள். பாரதி எதிர்பார்த்த
புதுமைப் பெண் இவர்கள்தானா
என்று தெரியவில்லை. பெண்கள்
புதுமையை ஏற்றுக் கொண்டா
லும் பழைய மரபில் காலுள்ளிர
நிற்பதையே விரும்புகிறார் பாரதி.

“நமது தேசத்து ஸ்தீரீகள்

இப்போது கொண்டிருக்கும் கற்பு,
அடக்கம், ஒழுக்கம் முதலியவை
மாறிப்போய்விட வேண்டுமென்
பது நமது கருத்தில்லை. இவர்.
களை இன்னும் சுயாதீனம், சுதந்
தீரம், அஞ்சாலை, தேசபக்தி முதலீ
யவற்றிலே அவசியம் பயிற்சி
பெறச் செய்ய வேண்டு மென்
பதே நமது பிரார்த்தனை.”

பாரதி கண்டபெண், குடும்பம்,
சமுதாயம் என்பது விரிவான
ஆராய்ச்சிக்குரியது. பாரதி காலத்
துப் பெண்கள் நிலைமையும்
குடும்ப அமைப்புகளின் செயல்
பாடுகளையும் சமுதாய இயல்
பையும் அறிந்து கொள்ள அது
பெரிதும் பயன்படும். அந்த
வகையில் இக்கட்டுரையில் கூறப்
பட்டுள்ள கருத்துக்கள் மிகச்சிறிய
அளவே என்பதையும் கட்டிக்
காட்ட விரும்புகிறேன்.

இக்கட்டுரையை எழுதப்பயன்
பட்டநூல்கள்:

1. இருமகாகவிகள், க.கைலாச
பதி.
2. ஞானரதம்; பாரதியார்.
3. பாரதியார் கட்டுரைகள்,
4. பாரதி
யார் பாடல்கள்,
5. பாரதிமறைவு
முதல் மகாகவி வனர், கார்த்திகேச
சிவத்தம்பி, அ.மார்க்ஸ்,
6. பாரதி
வழி, ப.ஜீவானந்தம்,
7. பாரதியார்
நூற்றாண்டு விழா, தீக்குதிர்
சிறப்புமலர்,
8. கண்ணன் என் கவி,
- கு.ப.ராஜுகோபாலன்,
9. இவக்கியங்
களில் இனவனர்ச்சி, ம.பொ.சி.
10. பாரதி தரிசனம், இரண்டாம் பாகம்
11. கங்கையும் காவிரியும்,
தொ.மு.சி.ரகுநாதன்

காலமும்-விரலும்

கே.வி.ராஜேந்திரன்

நொடியையும்

நிமிடத்தையும் மனியை சுமந்து

ஒரு நாளைக் கடந்த

தேதிகளை கிழிப்பதில் சிரமமில்லைதான்-

மீண்டு வராத

மரணத்தின் உயிர் ஞாபகத்திற்கு வருகிறது-

எரிந்து முழிந்த கணவுத் தீயின் உருவம்

விழிகளில் கிடக்கிறது

பயணித்து மடிந்த

நிலைக் கால்களும் நிழலுக்குள்

புதைந்து விழுகின்றன-

நாளை சந்திப்போம் எனும்

காதலியின் உருவம் நினைவில் கரர்கிறது

நரைத்துப் போன அப்பாவின் முடியும்

சுருங்கிப் போன அம்மாவின் முகமும்


நாளைய வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டி

-அடம் பிடிக்கின்றன-

ஆனால் வெறும் விரல்களில் மட்டுமே

தேதிகளை கிழிப்பதில்

நமக்கு சிரமமில்லைதான்



தலைகீழாக ஒரு மனிதன்

ஜி.முருகன்

அலுவலகத்தில் விடுமுறை என்றாலே
 பள்ளிச்சிறுவர்களைப் போல மனசு சந்தோஷம்
 கொண்டு விடுகிறது. வீட்டுப்பாடம், பிரம்படி,
 பெஸ்ட் என்று எந்த அச்சுறுத்தலும்
 இல்லையென்றால் கூட அலுவலக
 வேலைகளிலிருந்து சமுன்று அந்த ஒரு நாளை நம்
 விருப்பப்படி செலவிடுவது மகிழ்ச்சி தரக்கூடிய
 விஷயம்தானே.

ஞாயிற்றுக்கிழமைகளை வேறு எதற்காகவும் நான்
 இம்க்க விரும்புவதில்லை. மற்ற விடுமுறை
 தீணங்கள் என்றால் கூட அப்படித்தான். எங்கேயும்
 வெளியே போகாமல் இருக்கப் பார்த்துக்
 கொள்வேன். வழக்கத்தை விட அன்று முன்னமே
 விழிப்பு வந்துவிடும். சுமைகள் அமுந்தாத
 மனசுடன் சிறிது நேரம் படுக்கையிலேயே இருக்க
 வேண்டும். பின்பு எழுந்து தூங்குவதற்கு முன்போ
 முந்தைய தீணங்களிலோ மனசில் உருக்
 கொண்டிருந்த குதையின் பகுதியை

எழுத்துவங்கி விடுவேன். மற்ற காரியங்கள் அப்பறம்தான். குளிப்பது, பேப்பர் பார்ப்பது, நண்பர்களுக்கு கடிதம் எழுதுவது, புத்தகங்கள் வாசிப்பது, இடையே சமையலை ருசிப்பது என அன்றைய பொழுது கழிய வேண்டும். யாராவது நண்பர்கள் தேடி வந்து விட்டால்தான் பிரச்சினை.

போன ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தைத்தான் இங்கே நான் உங்களுக்குச் சொல்ல வந்தது. எங்கள் தெருக் கோடியில் இருக்கும் முனிசிபல் குப்பைத் தொட்டிக்குள் ஒரு ஆள் பிண்மாக கிடந்தான். கொன்று அவனை அங்கே ஏறிந்து விட்டுப் போயிருக்கிறார்கள். கொன்றது யாரென்று தெரியவில்லை. இறந்து கிடந்தவனும் எங்கள் பகுதியைச் சேர்ந்தவன் இல்லை. விடிந்ததுமே என் மனைவி வந்து முதலில் தெரிவித்தது யாரோ ஒரு ஆள் குப்பைத் தொட்டிக்குள் தலைகிழாக நின்று கொண்டிருக்கிறான் என்று தான் தெருவில் வழக் கத்திற்குமாறான சலசலப்பு கேட்ட தன் அர்த்தம் அப்போது தான் எனக்கு விளங்கியது.

அவனைபோய் பார்க்க எனக்கு விருப்பமில்லை. கும்பல் கூடும் இடங்களில் போய் நின்று வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடிப்பதில்லை. ஆனால் ஒரு மனிதன் குப்பைத் தொட்டிக்குள் தலைகிழாக நின்று கொண்டிருப்பது

பது என்னை வியப்படையச் செய்தது. எழுத்தாளனாக வேறு நான் இருந்து விட்டதால் அதுபற்றி கொஞ்சம் நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

இந்த மனிதர்களின் காரிய விணோதங்களுக்கு அளவே இல்லை. என்னவெல்லாமோ வேடிக்கை செய்கிறார்கள், சாதனை என்கிறார்கள். தன்னை முன்னிருத்திக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் இப்படி ஏதாவது செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது அவர்களுக்கு. உலகமே சர்க்கல் கூடாரமாக மாறி விட்டதோன்று கூடசில நேரங்களில் தோன்றும்படி விஷயங்கள் போய்விடுகின்றன.

இங்கே ஒரு மனிதன் குப்பைத் தொட்டிக்குள் தலைகிழாக நின்று கொண்டிருக்கிறானாம். வேறு இடம் எதுவும் அகப்படவில்லை போலும். எல்லோரும் அவனைப் போய் வேடிக்கைப் பார்ப்பார்கள். இரக்கப்பட்டு அல்லது அவனுடைய சாதனையை மெச்சி சிலர் காச்களைப் போடக்கூடும். இதை எதிர்பார்ப்பவனாகக் கூட அவன் இருக்கலாம். உடலை வருத்திக் கொண்டு இப்படி பிச்சைகேட்டபது எப்படிப்பட்ட காரியம் என்று தான் புரியவில்லை. சரீரத்தை சாட்டையால் புண்ணாக்கி ரத்தம் கசியச் செய்தால்தான் மனிதனுக்கு இருக்கம் வருமா? உதவ வேண்டுமென்று தோன்றுமா

மனிதனுக்கு?

எல்லாமே பிச்சைக்கான் சாகசமாக இருக்கவேண்டுமென்ப தீல்லை. சுயதிருப்பிக்காகவும் புகழ் வெறுவதற்காகவும், சாகசங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இவன் எதற்காக குப்பைத் தொட்டிக்குள் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறான் என்பதுதான் புரிய வில்லை. கிருஷ்ணபரமாத்மா இப்படி தலைகீழாக நின்றுதான் பாதங்களால் வானத்தை அளந்தாரோ என்னவோ, பிரார்த்தனையாக இருக்கவும் வாய்ப் பில்லை. கர்ணம் அருசில் கோயிலோ, சாமிகளோ எதுவும் இல்லை. தலைகீழாக நின்று சீலர் தேகப்பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு ஒரு சுவரோ, அல்லது சுவர் மூலமேயோ போதும்; இந்த நாற்றம் வீசும் குப்பைத் தொட்டிகள் அவசியமில்லை.

ஒரு வேளை நேராக நின்று நின்று சிலத்துப் போனவர்கள்கூட இருக்கலாம். எங்கெல்லாம் ஒரு மனிதன் நின்று கால்கடுக்க மனிக்கணக்காக நிற்க வேண்டியிருக்கிறது!

குப்பைகளுக்கு இந்த நகரத்தில் பஞ்சமில்லை. நான் கிராமத்தில் இருந்தவரை இவ்வளவு குப்பை களைப்பார்த்தல்லை. நாகீகீம் வளரவளர் குப்பைகளின் அளவும் பெருகிவிடுகிறது போலும். இங்கே ஒவ்வொரு வீடும், அலுவலகமும் ஏராளமான

குப்பைகளை உற்பத்தி செய்கின்றன, தீனமும் அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி. இந்தக் குப்பைகளால் மாநகராட்சி முச்சுத்தினரிப் போகிறது நகரத்திற்கு வெளியே தனி இடம் பிடித்து வாகனங்களில் வைத்து கொண்டு போய் கொட்டி விட்டு வருகிறது. இதில் ஏராளமான மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

என்னுடைய நன்பர் ஒருவருடைய வீட்டுக்கு இப்படிப்பட்ட ஒரு பிரதேசத்தின் வழியாகத்தான் போக வேண்டும். சுடுகாடும் குப்பை மைதானமும் இரண்டற கலந்த ஒரு பிரதேசம். குப்பை மேடுகளுக்கு நடுநடுவே கல்லறைகள். ஒரு பிணமோ அல்லது குப்பை மேடோ அங்கே எப்போதும் புகைந்து கொண்டிருக்கும்.

இதை முன்யோசித்துத்தான் பின்ததை குப்பைத் தொட்டிக்குள் எரிந்து விட்டுப் போனார்களோ என்னவோ. குப்பைகளுக்கு நடுவே நிறைய மனிதர்களைப் பார்க்க முடிகிறது. காகிதம், பாலிதீன்கவர்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் சாமான்கள் என்று பொறுக்குபவர்கள் முட்டைகளுடன் தீரிகிறார்கள். குப்பைகளைக் கிளரிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு வளாகக்கூட்டுவின் இருக்கலாம்.

உடைந்த பாட்டில்கள், நாப்



தாமரை செ. 97/17

படிப்பகம்

கின்கள், மினுமினுக்கும் மாத்திரை அட்டைகள்; வளையல் துண்டுகள், பேண்டேஜ் துணிகள், சிதைந்த பொம்மைகள், சிகிரெட் பாக்கட்டுகள், ஆணுறைகள், அழுகிய காய்கறிகள், பழங்கள், டூஞ்சைப்படிந்த பிரட்டுண்டுகள்... இவைகளைப் பார்க்கும்போது இவை வெறும் குப்பைகள்தானா? என்ற கேள்வி எழும். இவைகள் குப்பைகளாவதற்கு முன்னால் எத்தனை மனிதர்களின் தேவை யாகவும், ஆசையாகவும் விருப்பமாகவும், கறைகளாகவும் இருந்திருக்கும்!

குப்பைப்பொறுக்கிகள் நான் தோறும் பச்சையான ஒரு வாழ்க்கையை அங்கேதரிசித்துக்கொண்டிருக்கிறார்கள். நாசியை அழுகச் செய்யும் அந்த நாற்றத்தில் நம்மால் முடியுமா? வாழ்க்கையில் புனிதமான பேருண்மை ஒன்று புதைந்திருப்பதாக நம்புவார்கள் பிரசங்கிகளையோ, புத்தகங்களையோ தேடிப்போவதைவிட கார்ப்பரேஷன் குப்பைகளை அவதானிப்பது சிறந்தது. இவ்வளவு மக்கத்துவம் கொண்ட குப்பைகள் தெருவில் அனாதரவாக இறைந்து கிடக்கும்போது வருத்தமாக இருக்கிறது. குறைந்தபட்சம் சுகாதாரத்தை கணக்கில் கொண்டாவது இவைகளுக்கு தொட்டி கள் வைக்க மாநகராட்சி கருணை கூர்ந்து ஆவனசெய்ய வேண்டும்.

எங்கள் வீட்டுக்குப்பைகள்

கூடதினமும் அந்தத் தெருக்கோடி தொட்டிக்குத்தான் போய்ச் சேருகின்றன; அடித்தல் திருத்தல் மலிந்த என் கதைப்பிரதிகள் உட்பட. தலைகீழாக நிற்பவன் இலக்கியவாசகனாக இருக்கும் படசத்தில் அவைகளைப் பார்க்க நேர்ந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பான்! எப்படிப்பட்ட விபத்து இது!

எழுத்தாளன் வீட்டுக் குப்பைகளை கொட்டுவதற்கு அரசாங்கம் தனியாக தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்யும்வரை அப்படிப் பட்ட காகிதங்களை எரித்து விடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தேன். கேஸ் அடுப்பு உபயோகத்தில் இருக்கும் எனது வீட்டில் அவைகளை எரிப்பது ஒன்றும், அவ்வளவு சுலபமான விஷயமில்லை என்பது பிறகு தெரியவந்தது. வீட்டுக்குச் சொந்தக்காரியிடம் சத்தியபிரமாணம் செய்து கொடுத்திருக்கிறேன் விறகடுப்பு வைப்பதில்லை என்று. அப்படி ஏதாவது வரம்பு மீறல் நடந்தது தெரிந்தால் உடனே முட்டைக்கட்டிக் கொண்டு கிளம்பி வீடு வேண்டியதுதான் குடும்பத் துடன். பேசாமல் அந்தக்காகிதங்களை தெருவில் போட்டுக்கூட எரித்து விடலாம். ஆனால் பலருடைய சுந்தேகக்கணாகளை சுந்திக்க வேண்டிவரும். ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டு தடையங்களை மறைப்பது போல பத்திரப்படுத்தி வைக்க அது ஒன்றும்

பொக்கிஷமும் அல்ல; கழிவு, மனக்கழிவு; வேறு எதையும் விட சீக்க முடியாத ஒன்று.

மொட்டை மாடியில் கூட போட்டு எரித்து விடலாம். வீடுதான் பற்றி ஏரிகிறது என நினைத்து யாராவது தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் சொல்லிவிட்டால்?

அனுக்கழிவுகளை பீப்பாய்களில் அடைத்து வைத்துக் கொண்டு எங்கே கொண்டுபோய் கொட்டலாம் என்று விழித்துக் கொண்டிருக்கும் நாடுதன் நிலைதான் எனக்கும். குப்பைகள் இப்போது சர்வதேசப் பிரச்சினையாகிவிட்டன. மனிதன் கைப்பட்டஇடமெல்லாம் குப்பைகள்தான். காற்று, நீர், மன், வானமண்டலம் எல்லாவற்றையும் தான் உருவாக்கிய குப்பைகளால் நிறைத்துவிட்டான். இங்கேயும் பற்றாதென்று வேறு கிரகங்களில் இடம் தேடிப் போய்விட்டான்.

எச்ச பெரியின் குட்டி இள வரசனுக்கோ சிறுகோள் போதும் வாழ, அதையே அற்புதமாக பராமரித்துக் கொள்கிறான். அவனை அச்சறுத்திக் கொண்டிருக்கும் பாவோபாப் மரங்களை களையெய்குக்கிறான் எரிமலையை

சாம்பல்ளீக்கி சுத்தம் செய்கிறான். அவனுக்கு அங்கே அற்புதமான ரோஜா செடியும் உண்டு. அதுதான் அவனுடைய காதலி. ஒரே நாளில் நாற்பத்தி முன்று முறை சூரிய அஸ்தமனங்களைப் பார்க்கலாம் அவன். வேறு கிரகங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தாலும் கூட அவனுக்கு வேண்டியதெல்லாம் ஒரு சின்ன ஆட்டுக்குட்டிதான்.

எச்சபெரியோ ஆட்டுக்குட்டிக்கு ஒரு கழுத்துப்பட்டை வரைந்து கொடுக்காமல் விட்டது தான் பெரும் சோகம். குட்டி இள வரசனை அவர் நிம்மதியில்லாமல் செய்து விட்டார். ஆட்டுக்குட்டி யிடமிருந்து அந்த ரோஜா மலரை அவன் எப்படி பாதுகாக்கப் போகிறானோ!

குட்டிஇளவரசனைநினைக்கும் போதெல்லாம் மனம் கணக்க ஆரம்பித்து விடுகிறது.

வெகுநேரம் இப்படியே யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் என் மனைவி அவசரமாக ஒன்றே வந்து அந்தத் தகவலைச் சொன்னாள். குப்பைத் தொட்டியில் இருப்பவன் செத்துப் போய் கிடக்கிறான் என்று.



முதல் தீ

விக்ரமாதிதயன்

முட்டியது

யார்

முள்ளது

எப்படி

முட்டியது

ஏன்

இன்றெரிவது

எத்தளாவது

வைத்தவர்களின் வாரிக்கள்

வளர்க்கிறார்கள் விடாது

புதுச்சுதாகச்

கட்டுக்கொண்டேயிருக்கிறது

புத்திசாலி எடுத்ததி

தியெணப்புப் படை திரண்டு வந்தும்

திக்கெலாம் ஏரிகிறதுதி

தியெய அவிக்கவும்

திராணி வேண்டும்

தியில் வேகவும்

தெரியம் வேண்டும்

தித் தெரித்தவன் கவிதை

திப் போவிராது

சிதா

புகுந்த தி

இலங்கையை

எரித்த தி

கள்ளெழவியின்

கோபத் தி



பட்டினத்தடிகள்
பாடியதி
இன்றுயின்றுமென்று எரிசிறதுதி
எப்பொழுதும் போல,

தாமரை செ. 97/21



ஸ்ரீநிவாஸ்

பரந்த விடுதலை நோக்கி...

தமிழில்: கோ.ஆறுமுகம்

-வினாசென்ட் வான்கோ
தியோவுக்கு எழுதிய கடிதம்-
சில பகுதிகள்...

தியோ!

1. நான் குறைந்தது இரண்டு வாரமாவது
மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலையுள்ளது. ஒரு மாதிரியான
மயக்கமும், காய்ச்சலும், முத்திரம் போகும் போது வலியும்
எற்படுகிறது.

கடிதம். எழுதியும் சில நாட்கள் ஆகிவிட்டன.
எனது நோயின் நிலைபற்றி அறியாமல் சிரமப்பட்டுகிறேன்.
மருத்துவர்களும் இதுவரை கண்டறியவில்லை.
மருத்துவமனையிலேயே இருக்க முடியவில்லை. வரைவதற்கு
முயற்சித்தேன் முடியவில்லை. படிப்பதற்கு புத்தகங்களும் இல்லை.

கிறிஸ்தீன் மகப்பேறு மருத்துவமனையில் இருக்கிறாள்.
அவர்களுடைய வலியோடு ஒப்பிடும்
போது ஆண்களாகிய நமது வேதனை மிகக்குறைவு. ஆண்களைவிட
பெண்கள் வேதனையைப் பொறுத்துக் கொள்கிறார்கள்.

மருத்துவமனைக்குப் போகும் போது அவளைப் பார்த்தேன்.

கொஞ்சம் வேகவைத்த கறியும், சர்க்கரையும் கொண்டு வந்து தந்தாள். அவைகளும் தீர்ந்துவிட்டன. என் வேதனைக்கு அதுவும் ஒரு காரணம்.

அவனுக்கு ஊட்டம் தருகின்ற பொருள்களையும் என்னால் வாங்கித்தர முடியவில்லை.

அப்பாமருத்துவமனைக்கு வந்து என்னைப் பார்த்த பொழுது, அவருடன் பேசமுடியவில்லை. அவசது வருகையால் எந்தப் பயனும் இல்லையென்று வருத்தப்படுகிறேன். அவர் அழும்வமாக வந்து என்னைப் பார்த்தது ஒரு கனவு போல தோன்றுகிறது. திறிஸ்தனும், அவனுடைய அம்மாவும், அப்பாவும் மட்டும் என்னைப் பார்த்து விட்டுப் போனார்கள். தனிமையிலும் துன்பத்திலும் நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன.

2. திரும்பவும் எனது பணிக்கு வந்து விட்டேன்.

என்ன வேறுபாடு?

நிறைந்த வெளிச்சம்...

கிறிஸ்தனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அவளைக் கண்டு வந்தது மகிழ்ச்சி தருகிறது. நிச்சயமாக ஏதோ ஒரு கறுத்த நிலை எங்களை அழைக்கிறது.

மில்லேயுடைய உரத்த சொற் களை நான் நினைவு கூர்கிறேன். 'மனிதனின் நம்பிக்கையற்ற செயல்பாடுதான் தற்கொலைக்குக் காரணம்' தனிமையும், வறுமையும் என்னை நிரந்தரமாக சிந்திக்க வைக்கின்றன.

தியோ! எனது கடிதத்திற்கு நீ பதில் போட வேண்டும். சில நாட்கள் என்னுடன் வந்து தங்க வேண்டும். இப்போதெல்லாம் உன்னைப்பற்றி அதிகமாக சிந்திக்கிறேன். முதலாவதாக, என்னுடையதெல்லாம் உனக்குத்தான். காரணம் எனது பலமும் மகிழ்ச்சியும் நீதான்.

உன்னுடைய உதவியானது தற்காலிக சுதந்திரத்தையும் தொழிலில் ஓரளவிற்கு முன்னேற்றத்தையும் தந்தது. வேறொரு காரணத்தினாலும் உன்னைப்பற்றி சிந்திக்கிறேன். ஒரு விதமான தனிமை என்னைச் சுற்றிலும் வளருகின்றது. உலகில் வாழ வேண்டும், ஆனால் தனிமையில்தான் இருக்க வேண்டுமா?

சில நிமிடங்கள் அல்லது எப்போதாவது இப்படிப்பட்ட

தாமரை செ. 97/23

சிந்தனை அலைகள் எழுவதுண்டா? எனது அனுபவம் போல உனக்கும் ஏற்பட்டிருக்கலாம். நியும் நானும் உண்மைக்கு எதிரானவர்களால்ல. காரணம் நமது தொழிலில் அதை வெளிப்படுத்துகிறோம். நமது சிந்தனையின் உள்ளிடாக கலை வளர்ந்துள்ளது. அதுதான் நாம் நிம்மதியடைய காரணமாக உள்ளது.

3. அடிக்கடி தேவையில்லாத காரியங்களை சிந்தித்து காலத்தை வீணாக்காமல் இப்பொழுதெல்லாம் அக்கறை யோடு படம் வரைகிறேன். ஒரு மாதிரி குரங்குப் புத்தியும் கலைக்குத் தேவையாகத்தான் உள்ளது. நிரந்தரமாக படம் வரைய வேண்டும். எது வந்தாலும் உண்மையான் புத்தியை விடக் கூடாது.

பிறரின் கருத்தை மதிக்க வேண்டும். அதோடு நமது நோக்கமும் சிதறக் கூடாது. 'மனிதன் மனிதனாக இல்லாமல் மற்றொன்றை அலாவிச் செல்ல விரும்புகின்றான், என்ற மில்லேயின் கூற்று நினைவிற்கு வருகிறது. இவரது கூற்று சாதாரணமாகத் தோன்றினாலும் கடலின் ஆழத்தைப் போல ஆய்வுக்குரியது.'

சோலாயின் புத்தகத்தினுடைய ஆண்மாவை அறிகிறேன். "Les Halle" அமைக்கும், இனிமையையும் சித்தரிக்கிறது. கலையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இயற்கையின் மேல் அன்பும் பற்றும் ஆரம்பத்திலோ படிப்படியாகவோ தென்படாமல் இருக்காது.

இயற்கையை வரைவதற்கு தன்னுடைய சக்தி முழுவதையும் பயன்படுத்த வேண்டும். உழைப்பு முழுவதையும் பயன்படுத்தி வரைவதே பிறருக்கு பயன்படும். விற்பதற்கு மட்டுமே படம் வரைவது சரியான நிலைப்பாடாகும்.

சென்ற ஆண்டு விற்பனைக்காக ஒரு படம் கூட நான் வரையவில்லையென்று நினைவு வருத்தப்படுகிறாய்.

கிறிஸ்தீனாவைப்பற்றிக் கேட்டிருந்தாய். கவலைப்படாதே. நீ வந்திருந்தால் எல்லாவற்றையும் நாம் பேசியிருக்கலாம். இன்னும் சில ஆண்டுகள் அவளுக்கு மருத்துவம் தேவைப்படும். எந்த காரணத்தைக் கொண்டும் கிறிஸ்தீனாவை மோசமாக நினைக்க. வேண்டாம்; அவளிடம் நல்ல குணங்களும் உண்டு..

அவனுடைய குடும்பத்தினர் அவளை என்னிடமிருந்து பிரிக்கவே முயற்சி செய்கின்றனர். அவனுடைய அம்மாவைத் தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. நான் என்றாவது ஒரு நாள் அவளை விட்டு ஒடிப்போய்விடுவேன் என்று கூறுகிறார்கள். நம்முடைய தெளிந்த அறிவு நம்மை சரியான வழி நடத்திச் செல்லும்.

நம்மால் தாய்நாட்டை விட்டு வெளியே நிரந்தரமாக இருக்க முடியாது. நம்முடைய தாய்நாட்டை நான் தாய்நாடு என்று இங்கு குறிப்பிடவில்லை. உணர்வுகளின் வெளிப்பாடும் பல இருதயங்களின் போராட்டமும் கலந்த ஒருங்கிணைந்த சிந்தனையே நான் நீ என்ற பாகுபாடு இல்லாத நிலையில் ஏற்படும் அனுபவமே தாய்நாடு.

ஒரு நாளும் அவளை சந்தேகப்படவில்லை. இப்போதும் இல்லை. இல்லவே இல்லை. பொருளாதாய்க்காரணத்தால் அவள் போய்விட்டாள் அவள் என்னிடம் மிகுந்த காதல் கொண்டிருக்க வில்லை என நான் அறிவேன் என்பதையும் நீ அறிவாய். இருந்தும் பல சம்பவங்கள் நடந்தேறி விட்டன. அவளிடம் அனுதாபப்படவும் மன்னிக்கவும் மட்டுமே முடிசிறது. மற்றவர்களை குறைசொல்ல முடியவில்லை. அவளது பழக்க வழக்கங்களை வைத்துப் பார்த்தால் அவளால் வேறு விதமாக இருக்க முடியாது. அவ்வாறில்லாவிடில் அவள் நதியில் குதித்து தற்கொலை செய்யத்தான் வேண்டும். அவனுக்கு தண்டனை அளிப்பதோ, காப்பாற்றுவதோ என்னால் முடியாது. விக்டர் யூகோவின் Les misérables நினைவுள்ளதா? பாவம் ஜந்து, அது அவனுடைய குற்றமில்லை. அவள் ஏன் இப்படிஆணால்? ஜார்ஜ் ஸான்டுக்கு மியுஸெல்ட்டு என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக அறிகிறேன். ஜார்ஜ் கடின உழைப்பானி. ஆணால் மியுஸெல்ட்டு கலைபற்றி அறியாதவள். ஒரு சாதாரணப் பெண். அவளிடம் ஏதோ ஒன்று இருந்தது என்பதை ஜார்ஜ் அறிந்திருந்தான். உறவில் சங்கடம் நேர்ந்தது. மியுஸெல்ட் தெருவில் கிடந்து அழுதாள். இனி அவளை என்னால் காப்பாற்ற முடியாது என்று ஜார்ஜ் கூறிவிட்டாள்.

நீ அனுப்பிய (100 பிராஸ்) பணமும் கடிதமும் கிடைத்தது. நானை நான் குகேவின் என்ற இடத்திற்கு போகிறேன். தங்குவதற்கு இடம் கிடைத்த பிறகு முகவரி அனுப்புகிறேன். லாஹூரிலே எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அவனும்

குழந்தைகளும் வழியனுப்ப வந்திருந்தனர். பிரிகிற வேதனையைக் கூட்டியது. கொஞ்சம் பணம் கொடுத்தேன். ஆனாலும் அவளது வறுமை குறைந்தபாடில்லை.

நான் அவளைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் யோசிக்கிறேன். என்ன செய்ய முடியும்? யார்தான் வறுமையிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் .விடுபட முடிகிறது? தீடுரென அவளின் மீது அனுதாபம் அதிகமாகிறது.

5. தியோ!

அவள் வீட்டு வேலை செய்து பிழைப்பதாக கடிதம் எழுதி யிருந்தாள். கிறுக்கி எழுதியிருக்கும் கடிதத்தை என்னால் படிக்க முடியவில்லை. குழந்தைகள் நலமாக உள்ளனர். பல வாறு அவள் துன்பப்படுகிறாள். அவளிடம் நான் காட்டும் கரு ணையும் அனுதாபமும் இன்னும் இதயத்தில் நிறைந்துள்ளது.

ஏங்களுக்குள் தெரிவிக்க இயலாத ஒரு உறவு உண்டு என்று நம்பிக்கிறேன். இனியும் நாங்கள் ஒன்று சேருவோம் என்று நான் நினைக்கவில்லை. அனுதாபம் நிச்சயமாக காதல் அல்ல. ஆனாலும் அனுதாபத்திலும் காதல் உணர்வுகள் இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல.

பணத்தை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும் ஓநாய் களை எனக்கு புரிவதில்லை. அப்பாவும், அம்மாவும் என்னுடன் நெருக்கமாக யோசனை இல்லாமல் பழகுகிறார்கள். நானும் பொலிவற்ற ஒரு நாளைப் போல விரும்பத்தக்க நிலை இல்லாவிட்டாலும் அவர்களை நேசிக்கிறேன். ரயிலிலிருந்து இறங்கும் போது அம்மாவிற்கு காலில் அடிபட்டது ஆனால் இடுப்பில் அடிபட்டு விட்டதாக அப்பா சொன்னார். இரவில் அம்மா சிரமப்பட்டதாகத் தெரியவில்லை. குணமடைய பணமும் நிறைய செலவாகும்.

அம்மாவிற்கு உதவி செய்து கொண்டு வீட்டில் இருப்பதும் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது நம் பெற்றோர்களுக்கு என்மீது அன்பு அதிகமாகின்றது.

என்னையும் மார்கோபைகேமான்ஜூயும் சேர்த்து பேசிய தால், அவள் மருந்து சாப்பிட்டுதற்கொலைக்கு முயற்சித்தாள். அவளது மனதிலை பற்றி சகோதரர்களுடன் பேசினேன். ஆனால் அவர்கள் இரண்டு ஆண்டு காத்திருக்க வேண்டும்

என்று கூறினார்கள். நான் காத்திருக்க முடியாது. திருமணம் நடத்துவதாக இருந்தால் உடனே நடத்த வேண்டும் என்று கூறினேன்.

நீ மதாம்பொவாரி படித்திருக்கிறாயா? அவர் மனக்கவலைப் பற்றி என்ன சொல்கிறார்? சாதி பற்று என்பது என்ன? என்ன சமூகம் இது? நல்ல மனிதர்களால் இதை எப்படி பின்பற்ற முடிகிறது? சமூகத்தை பைத்தியக்கார மருத்துவ மனையாக மாற்றுவது இங்கே நடைபெறுகிறது.

தலைகீழான உலகம்!

கடந்த இரண்டு வாரங்களாக பாதிரியார்கள் எனக்கு தலைவரியை உண்டாக்கத் தொடங்கியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களோடு நான் பழகக் கூடாதாம்! அதுவும் அவர்களை கீழ் சாதிக்காரர்கள் என்று சொல்லும் போதே ஏற்படும் வெறுப்பை என்னால் சகிக்க முடியவில்லை. அவர்களைப் பற்றிய படங்களை நான் வரையவும் கூடாதாம்! நான் ஒவியம் வரைய ஒரு கர்ப் பிணிப் பெண் மாடலாக இருக்கிறாள். அதில் எனக்கு பங்குள்ள தாக சந்தேகிக்கத் தொடங்கி விட்டார்கள். அவளிட்டிமிருந்தே அதைத் தெரிந்து கொண்டேன். இந்த பேச்சுகளுக்கு பாதிரியாரும் ஒரு காரணம் என்பதை அங்குள்ளவர்களும் புரிந்து கொண்டனர். நான் படம் வரைய உதவிநல்கும் (மாடல்) மனிதர்களுக்கு பணம் கொடுத்து தடுத்தும் சிறித்துவர்களால் இயலாமல் போய்விட்டது.

நீ தீடோவினை குறித்து எழுதியது மகிழ்ச்சியைத் தந்தது. வால்டேரின் கடிதத்தை படிக்கும் போது பொருள்களின் வெளிச்சத்திலும், சக்தியிலும் நாம் ஈர்க்கப்படுகிறோம். அவர் போராட்டத்திலும் கலந்து கொண்டவர் என்பதை நாம் மறக்கக் கூடாது. தலைமையேற்று நடத்தியிருக்கிறார். நான் இன்னும் விட்டு வாடகை கொடுக்கவில்லை. சிலர் என்னுடன் நெருங்கிப் பழகுவதில்லை. சாமியார்களின் தொல்லை அவர்களை மௌனமாக்கியுள்ளது போல் தோன்றுகிறது.

அன்வேர்ஸில் வந்த பிறகு முன்று முறை சூடான உணவு கிடைத்தது.

கம்பீரமானதும் உண்ணதமானதுமான பெரிய ஆலயம் வரைவதைவிட மனிதர்களின் கண்களை வரைவதற்கு எனக்குப்பிடிக்கிறது. மனித உயிர்களைப் போல தெருவிலுள்ள பெண்களின் சகிக்க முடியாத பார்வையும் எனக்குப் பிடிக்கிறது.

எனது உடல்நிலைப் பற்றி எனக்கு புரிந்து விட்டது.. நான் மருத்துவரைப் பார்த்தேன். என் உடல்நிலை பற்றி நான் சொல்வதற்கு முன்பாகவே அவரே சொன்னார். நான் இரும்பு வேலை செய்யவனாம்! இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. எனது உடலீன் தோற்றம் தான் அதற்குக் காரணம்.

இனம் பருவத்திலேயே அதிகார அறிவும் பருவ முதிர்ச்சியும் அடைந்துவிட்டதாக என்னுடை தன்னையே வஞ்சித்துக் கொள்வதாகும். நான் நானாக இருப்பதற்குக் காரணம் எஃகுத் தெர்மிற்சாலையில் வேலை செய்யும் பாட்டாளியைப் போல் நான் என் உடலை வருத்திக் கொண்டதே. ஒருவனை இந்த அளவுக்கு கடின உழைப்பாளியாக மாற்றுவது: அவ்வளவு எனிய செயலன்று.

கடுமையான பல்வகீ, எட்டு பத்து பற்கள் போய்விடும் போல தோன்றுகிறது. நான் நல்ல மருத்துவம் செய்யா விட்டால் மரணத்தை நெருங்கிவிடுவேன் என்று நினைக்கி ரேன். அதிலும் மற்ற கலைஞர்களைப் போல பைத்தியக் காரணாகி விடுவேன் என்று தோன்றுகிறது.

தூர்கணேவின் படைப்புகளை இதுவரை நான் பழக்க வில்லை. ஆனால் தூர்கணேவின் வாழ்க்கையைப் பற்றிச் சமான கட்டுரை ஒன்று படித்தேன். தோடேரின் போல மாடல்களைப் பயன்படுத்தி எழுதி இருந்தார். நாலைந்து மாதிரிப்பெண்களை ஓர் உருவமாக்குவதும்; கலை கலைக்காக, சக்தி சக்திக்காக, வேலை வேலைக்காக என்ற தத்துவம் அவருடைய வாழ்வில் அதிகமான பங்கு பெற்றுள்ளதாக அறிகிறேன். தயவில்லாத சமூகத்தில் பட்டறிவை வளர்த்துக் கொள்வதற்கு கோண்கூர் சகோதரர்கள் வழிகாட்டியாய் உள்ளனர்.

பாரிசில் வந்து நியும் தங்க வேண்டுமென்ற கருத்தை ஏற்றுக் கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைசிறேன். எனது தொழிலில் உயர்ந்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாம் ஒன்று சேர்வதற்கு இதுவே வழியாகும்.

சோனியும், கோண்கூர் சகோதரர்களும் வளர்ந்த குழந்தைகளின் களங்கமற்ற உள்ளத்தை நேசிக்கிறார்கள். தூர்கணேவும் தோடேற்றும் உறுதியான லட்சயமில்லாமல் எதையும் செய்வதில்லை. தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்தே அவர்கள் செயல்படுகின்றனர். அவர்கள்

காரணகாரியங்களில் பகல் கனவில் முழுகியிருக்கும் பொதுமக்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் நம்பிக்கைக் குரியவர்கள்ல. உண்ணதமான கொள்கையின் ஆரம்பிக்கும் அனைத்து போராட்டங்களும் இறுதியில் முடிவு பெறாமல் போவதை இந்நூற்றாண்டின் வரலாற்றில் பார்க்க முடிகிறது. கொள்கைகள் முழுமையைப் பெறத் தக்கவைதான். ஆனால் முழுமை பெற்றுவிட்ட கொள்கைகள் வெற்றியை அடைய முடியாது.

செடி கொடிகள் பூமியில் வளர்க்கப்படுகின்றன. வேர் பிடித்து உயிர் வாழ்கின்றன. மீண்டும் பெண்களைப் போல வாழ்வில் கட்டுப்படுகின்றன. மனிதர்கள் காதலிக்கின்றனர். துண்பப்படுகின்றனர். டெலசிராயைப் போல இறுதியில் புன் சீரிப்புடன் சாகிறார்கள்.

நான் ஐ-ன் மாதத்திற்கு முன்பாக பாரிசில் வந்து தங்குவதற்கு உதவி செய்ய முடியுமா என்று யோசித்துப் பார். நான் முன்பே உன்னிடம் சொன்னபலவித காரணங்களினால் விரைவில் அங்கு வந்துவிட நினைக்கிறேன். நான் இந்த முடிவுக்கு வந்ததற்காக நீ வருத்தப்படலாம். சிந்தித்துத்தான் முடிவு செய்தேன். மதியமோ அதற்கு முன்பாகவோ ஒருவ பொருட்காட்சியில் இருப்பேன். நீ Sall carre என்ற இடத்திற்கு எப்போது வருகிறாய் என்பதை எழுதவும்.

நான் தம்பிரான் கல்லறைக்குச் சென்றிருந்தேன். அங்கு போகாவிட்டால் என்னை பயந்தவன் என்று எல்லோரும் நினைப்பார்கள்.

டெகாத்தோரியிடன் பேசினேன். இந்நிகழ்ச்சியினால் அவனை தவறாக நினைக்கவில்லை. இப்பிரிச்சினையைதீர்க்க வேண்டியது அவனது கடமையாகும். சண்டை போட்டது நான்தான் என்று எண்ணுகிறான். உண்மையில் அவன்தான் என்னைத் தூண்டி விட்டாள்.

நீ வரும் வரை நேரத்தை கழிப்பது எப்படி என்று தெரியவில்லை. ஆனியேர்சில் நான் படம் வரையத் துவங்கிய பொழுது என்னிடம் பல படங்கள் இருந்தன. இந்த குழப்பமான மனநிலையில் என்னால் சரிவர வேலை செய்ய முடியவில்லை.

தாங்கியின் மனைவியுடன் சண்டைப்போட்டேன். என்னுடைய இந்த துண்பத்திற்கும் குழப்பத்திற்கும் அவள்தான் காரணம். தாங்கி அமைதியானவன். அதனால்தான் ஒன்றும் பேசவில்லை.

மிகச் சிறந்த ஓவியங்களுக்கும் கூட அதன் உண்மையான விலை கிட்டவில்லை என்பது வேதனையினிக்கிறது. உனது தீருமணம் நல்லபடியாக நடந்தால் அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைவாள். உனது உடல்நலத்தையும், வேலையையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். என்னைப் பொறுத்தவரை தீருமணம், குழந்தைகள் என்பன எட்டாக் கனவாகவே உள்ளன. முப்பத்தைந்து வயதிலேயே இந்நிலைக்கு வந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். சில நேரங்களில் இக்கலைத் தொழிலின் மீதே வெறுப்புத் தோன்றுகிறது.

கலையோடு கூடிய விருப்பம் பாலின உணர்விற்கு வித்தாக அமைவதால் கலை நசுக்கப்படுகிறது என அன்று ரிட்லீன் சொல்லிச் சென்றது நினைவிற்கு வருகின்றது. உண்மையான காதல் கலையின் மீது வெறுப்பை வளர்த்து விடுகிறது. பெடகாத்தோரியின் செயல் வேறுவிதமாக இருக்கும். அவள் மீது அன்பு செலுத்துகிறேன். அவனுக்கும் என்மீது அன்பிருக்கும் என்றுதான் என்னுகிறேன். இப்போது அவள் குழப்பத்தில் இருக்கிறாள். மேலும் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளான். அவள் நோயும் துண்பமும் நிறைந்தவளாக இருக்கிறாள், இதைப்பற்றி வெளியிலும் சொல்லவிரும்பவில்லை. கர்ப்பத்தை களைத்து விட்டதற்காக குறை சொல்லவில்லை. அவள் குணமாசி வரும்போது நான் தொல்லைப்படுத்தியதாக அவள் நினைத்து விடக்கூடாது.

தராஸ்கோண் செல்வதற்கு முன்பாக பீமாகாரத்தில் வசீகரமிக்க மஞ்சள் பாறைகளைக் கண்டேன். அழகும், விசித்திரமும் கலந்த அவ்வருவப் பாறை அடுக்குகள் கம்பிரமானாலை.

அதிசயமான சீவந்த பூமியில் தீராட்சைக் கொடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டேன். மலைகள் மாந்தண்ணீப் பூக்களை அணிந்து நிற்கின்றன. அதன் பின்னணியில் வெண்பனி மூடிய உயர்ந்த மலைகளையும் ஐப்பான் படலங்களைப் போல ஒளிமியமான நீலவானத்தை காண முடிகிறது.

இங்குள்ள வாழ்க்கை எதிர்பார்த்தது போல வசதியாகவே உள்ளது. இரண்டு போன்று கோட்டோலியங்கள் மட்டுமே

வரைய முடிந்தது. எனது இரத்த ஓட்டம் புத்துணர்ச்சியை பெற்றுள்ளது. பாரிசில் இருந்த போது இப்படி உணர முடியவில்லை.

கோகனின் கடிதம் சிடைத்தது. இரண்டு வாரம் உடல் நலக்குறைவாய் இருந்ததாக எழுதியிருந்தார். அவர் புத்தி குறைந்தவர். கடன் அதிகம் உண்டு. நீ தொல்லைப்படுவாய் என்று கருதி அவரது படங்கள் ஏதாவது விற்றுள்ளதா என்று என்னை கேட்டு எழுதியுள்ளார். பணத் தேவை கருதி படத்தின் விலையைக் குறைத்தும் விற்க வேண்டுகிறார். தொளிடிகினுக்கு ஒரு படம் வேண்டுமாம். எனது பெயரில் வரும் கோகனின் கடிதங்களை நீ படித்து பார்க்க வேண்டும். அப்போது நீ எளிதாக புரிந்து கொள்வாய். அவருடைய கடல் ஒவியத்தை காட்சிக்கு நீ வாங்கினால் அவருக்கு அது உதவியாக இருப்பதோடு அமைதியையும் அளிக்கும்.

எங்களில் பலருக்கும் எதிர்காலம் என்பது சிறப்பாக இருக்குமென தோன்றிவில்லை. இறுதியில் வெற்றி பெற முடியுமென நம்புகிறேன். அதன் நன்மையையும் பயன்னையும் ஒவியர்களால் அனுபவிக்க முடியுமா? வாழ்வில் இன்பமான நாட்கள் அவர்களுக்கு சிடைக்குமா?

கியோம் (வில்யம்) சக்ரவர்த்தியின் மரணம் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? பிரான்சில் அது பெரிய பிரச்சினையை உருவாக்குமா? பாரீஸ் அமைதியாக இருக்குமா? எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஒவிய விற்பனையை இது எவ்வாறு பாதிக்கும்? அமெரிக்காவில் படங்கள் விற்கும் உரிமை ரத்து செய்யப்படலாம் என்று கேள்விப்பட்டேன் உண்மைதானா?

ஒவியம் விற்பவர்கள் வாங்குவார்களுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள இயலுமா? விற்கப்படும் படங்களின் தொகையில் ஒரு பங்குத் தொகை சிடைக்க வழிவகை உண்டா?

ஒவியர்கள் தங்களுக்கென ஒரு சங்கம் ஏற்படுத்தி, அதன் மூலம் விற்ற பணத்தை பிரித்துக் கொள்வது நல்ல ஏற்பாடாக எனக்குத் தென்படுகிறது. சங்கமானது குறைந்தளவு அவர்களின் வேலைக்கும் வாழ்வில் நிலை பெறுவதற்குமாவது உத்தரவாதம் அளிக்காதா என்ன?

— நானும் என் சகாக்களும் சில மனிதர்களும் —

— என்.டி.ராஜ்குமார் —

பாம்பு பிடிக்க போவார்கள்

சிலர் குறி சொல்லப்போவார்கள்

சாக்கடை மண்ணிரத்து தங்கப்பொடி தேடுவார்கள்

அறுத்துக் கிறிய அளாதை பிணத்தை

ஒலைப்பெட்டியில் கெட்டி

முனிசிபாலிட்டி விலைக்கு கொண்டு செல்வார்கள்

கஞ்சா அபின் மடியில் வைத்து

தெருத்தெருவாய் விற்பார்கள்

இரும்பு பித்தளைத்தகரம் குப்பியென

ஆக்கர்பொறுக்குவார்கள்

பெண்டுகள் சில சமயம்

இரவத்தொழிலுக்கு செல்வார்கள்

கூத்தும் குரவையும் குஸ்டாமன்ஸித்தனமுமாய்

வாழ்க்கை ஒடும் அதன் பாட்டிற்கு

அரிசிவாங்க காசு கிடைத்தாலே போதுமானது

மஸ்புழுத்தோண்டி

குளத்துமீன் ஆற்றுமீன் பிடிப்பர் தூண்டிலிட்டு சில நேரம்

ஓரோட்டல் உரக்கிடங்கிலிருந்து எடுக்கப்பட்ட

கோழித் தலைகள் மளைக்கும் சட்டியில்

சாராய் போதையில் சிலரினை


காசு கொடுத்தும் வாங்குவதுண்டு.

முக்குமுட்ட குடித்த நாக்கு எப்போதேனும்.

காக்கயிறைச்சி எலிக்கறி பண்ணியிறைச்சி

திண்ண ஆசை படும்போது

செல்வதிந்த நண்பர்கள் விட்டுக்குத்தான்



பூத்துறையெடு

— முகம் சழித்துக் கொண்டே
தெரிந்த மனிதர்கள் கேட்பார்கள்
என்னடே
பொறும்போக்கு பயலுகணுட்டையெல்லாம்
பழக்கவழக்கம் வைத்திருக்கிறாயே—

தாமரை செ. 97/33



பணம் கொடுத்த பெண்

ஸ்ரீதரகணேசன்

பாஸ்கரனுக்கு நூறு ரூபாய் தொலைந்து போனது
ரொம்பவும் சங்கடமாக இருந்தது. சட்டை பை,
வேட்டி முந்தி, ஷெல்ப், புத்தகம் என்று தேடிப்
பார்த்தும் கிடைக்கவில்லை. அஞ்சு பத்து என்றாலும்
பரவாயில்லை. சம்பள நாளாக இருந்தாலும் இவ்வளவு
தூரம் கவலைப்பட்டிருக்க மாட்டான். ஓண்ணப்
போட்டு ஓண்ண சமாளிச்சிக்கிடலாம். அதுவும்
அவனுடைய பணமும் கிடையாது. போகிறவனைக்
கூப்பிட்டு பெரியம்மா தான் கொடுத்தாள் “இந்த
பணத்த சுப்புத்தாய்க்கிட்டக் கொடுத்துடேலே”
என்றதும் வாங்கி சட்டைப் பையில் வைத்துக்
கொண்டான். பாக்கட்டில் சில்லரைக்காசு, ஐந்து ரூபாய்
தான், ஒரு அடரஸ் எழுதிய சின்னப் பேப்பர் மட்டும்
தான் இருந்தது. வரும் போது சைக்கிளை போஸ்ட்
ஆபிஸ் பக்கம் நிறுத்தி பூட்டினான். ரெண்டு
இன்லெண்ட் லெட்டரை வாங்கி வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டில் கோமதி இல்லை. பிள்ளைகள் ரெண்டும்
பள்ளிக்கு போய் விட்டனர். சட்டையை கழற்றி

ஹேங்கரில் தொங்கவிட்டான். பனியன் நன்னாந்து போய் இருந்தது. கொடியில் கிடந்த துண்டை எடுத்து மேலே துடைத்துக் கொண்டான். டிரான்சிஸ்டரைத் தூக்கி வைத்துக் கொண்டு பாட்டுக் கேட்டான்.

வலது உள்ளங்கையில் மீன்களை அடக்கி வைத்துக் கொண்டு கோமதி வீட்டுக்குள் நுழைந்தாள். மீன்களில் கொஞ்சம் குருத்து மணல் ஒட்டி மினு மினுப்பாய் இருந்தது. அன்னைக்குத்தான் பிடித்துக் கொண்டு வந்த மீன்கள் அது. அதனால் வாடை இல்லை.

“நீங்க அப்பமே வந்திட்டிங்களா?” என்றாள்

“ம்”

“மீன் வெலையப் பாத்திங்களா? இந்த சாளை மீன்ருபாய்க்கு ரெண்டு சொல்றாங்க! துண்டு மீனெல்லாம் ரொம்பக் கிராக்கி. கிட்டத்துலப்போகமுடியாது; மீன் வாங்காமே வந்திலாம் நுதான் பாத்தேன். என்ன செய்ய? மீன் சாப்பிட்டு ரொம்ப நாளாகுதுன்னுதான் இந்த சாளைய வாங்கிட்டு வந்தேன். சரி லட்டர் வாங்குனீங்களா?”

“ம்”

“அப்பம் அப்பா வர்றதுக்குள்ள ஒரு கடிதத்த எழுதிப் போட்டிடுங்க” என்று மீன்களை சட்டியில் போட்டுவிட்டு, பரணில் இருந்த அலுமினியப் பாடையை எடுத்துக் கொண்டே சொன்னாள் கோமதி.

பாஸ்கரன் எழுந்தான். வேட்டி அவிழ்ந்தது. இருக்க கட்டிக் கொண்டு வெட்டரையும் பேனா வையும் எடுத்து கடிதம் எழுத உட்கார்ந்தான். அப்பத்தான் ஞாபகம் வந்தது. பெரியம்மா ருபாய்க் கொடுக்கச் சொன்னாளே என்று சட்டைப் பைக்குள் விரல்களை விட்டுப் பார்த்தான். சில்லரைக் கிடந்தது. வெறும்தாள் இருந்தது. நாலாய் மடித்த நூறு ருபாய் மட்டும் கானும். தீக் கென்றது. பதட்டப்பட்டான். சட்டையை உதறினான். குனிந்து குனிந்து தேடினான். இரைச்சலாய் கேட்கும் டிரான்சிஸ்டரை ஆப் செய்தான். பாட்டுச் சட்டம் நின்றதுமே, மீனை ஆய்ந்துக் கொண்டிருந்த கோமதி, நிமிர்ந்துப் பார்த்தான். அவனுடைய முகம் ஒரு மாதிரி இருப்பதைப் பார்த்ததும், “என்னங்க தேடுறீங்க?” என்றாள்.

“ஒண்ணுமில்ல” அவளைப் பாராமலே பொய் சொன்னான்.

கோமதிக்கு சந்தேகம் வந்தது. கையை கழுவிக் கொண்டு எழுந்தாள். ஈரத்தை உதறி துடைத்துக் கொண்டே, “என்ன தேடுறீங்க. எங்கிட்டே மறைக்காமே சொல்லுங்க” என்றாள்.

“பெரியம்மா சீட்டு பணம் கொடுக்கச் சொல்லி நூறு ருபா தந்துச்சு. அதக்கானும்!”

“என்ன நூறு ருபாயைக் கானுமா!” அவளுக்கு பதட்டம் அதிகமானது. “நல்லா தேடிப் பாத்திங்களா?” என்றாள். பள்ளி

திறந்த பிறகு செலவு அதிகம். பிடித்தம் போக அவன் கொண்டு வருகிற சம்பளம் குடும்பம் நடத்தக் காணவில்லை. ரெண்டு மாசமாக கையை பிடிக்கிறது. இந்த நேரத்திலையாபுருஷன்னாறு ரூபாயைத் தொலைக்கணும்?

“எங்கையும் விழுந்துட்டா?”

“தெரியல்!”

“அப்பப் போய் பாத்துட்டு வாங்க”

“நா வந்து அரை மணி நேரமாக்ச் அது வரைக்குமா ரோட்டுலக்கிடக்கப் போவது?

“ஏன் வீட்டுக்கு வந்ததும் பணம் வாங்கிட்டு வந்தோ மேன்னு அக்கறை வேண்டாமா? இங்க என்னமேர் காசு பணம் கை நிறைய வைச்சு செலவு பண்ணுற மாதிரியில் நாறு ரூபாயைத் தொலையக்கொடுத்துட்டு. வந்து நிற்கிறிங்க.. போங்க..போங்க.. சைக்கிளை எடுத்துக்கிட்டுப் போய் பணம் கீழே கிடக்கான்னு பாத்துட்டு வாங்க”

பாஸ்கரனுக்கு அதுவும் வாஸ்தவமாகத்தான் பட்டது. எதுக்கும் ஒரு தடவை பார்த்து விட்டு வந்து விட்டலாம் என்று வராண்டாவில் நிறுத்தி இருந்த சைக்கிளை எடுக்க வந்தான். அப்பத்தான் வந்து வராண்டாவில் உட்கார வந்தாள் கனி. அவனைக் கண்டதும் ஒதுங்கி உட்கார்ந்தாள். பக்கத்தில் அலுமினியப் பானையும், கொண்டி கழன்ற

எவர்கில்வர் தூக்குச் சட்டியும் இருந்தன. அவளைக் கண்டால் பாஸ்கருக்கு பிடிக்காது. முதேவி இங்க ஏன் வந்து உட்கார்ந்திருக்கு என்று நினைப்பான். அவளிடம் பேசுச் வைத்துக் கொள்ள மாட்டான். அவளைப் பற்றி கோமதி யிடம் வெறுப்புடன் சொல்வான். அவன் தான் கனியை இங்கே உட்கார அனுமதித்திருந்தாள். அவன் உட்கார்ந்தயிடம் ஒரு மாதிரி வாடை அடிக்கிறது என்பான்.

கனியும் அப்படித்தான் இருப்பான். முனிசிபலில் மாத சம்பளம் அவனுக்கு. இந்த வார்ஷில் அவன் தான் கக்கூஸ்கள் அள்ளுகிறான். கக்கூஸ் அள்ளி விட்டு போனால் கூட அவளை பற்றி பாஸ்கர் ஒன்றும் சொல்ல மாட்டான். “அவன் வேலையை அவன் பார்க்கிறான் என்று இருந்திருப்பான். வழக்கமாக கக்கூஸ்களை எடுத்துவிட்டு, அந்த ஒன்பது வாடகை வீட்டுக்கும் உள்ள ரெண்டு பொது கழிப்பறை களையும் தண்ணி எடுத்து ஊற்றி சுத்தம் செய்துவிட்டு, “அம்மா... கக்கூஸ் கழுவியாச்சு... வீட்டுக்கு ரெண்டு ரூபா கொடுங்க” என்று காம்பவுண்டைட சுற்றி வருவாள். அது மட்டும் தான் என்பதில்லை. “பழையது எதுவும் இருக்கா?” என்று சட்டியை ஏந்துவாள். கிழிந்த சேலை, சட்டையை பிச்சை எடுப்பாள். பிறகு எப்படி பாஸ்கருக்கு கனியை பிடிக்கும்?

பாஸ்கர் அவனை பார்க்காமலே சைக்கிளை எடுத்துக்கொண்டு காம்பவுண்டுக்கு வெளியில் வந்தான். மட்டக்கடை தெருவை தாண்டி, பேரஸ்ட் ஆபீஸ்க்கு போனான். ஒரு வேளை சைக்கிள் நிறுத்திய இடத்தில் கிடக்குமோ என்று பார்த்தான். ஊற்றாம் பணத்தை காணும். வெளியில் சொன்னால் வெட்கம், இவ்வளவு பெரிய மனுஷனுக்கு கவனம் வேண்டாமா? என்று யாரும் கேட்பார்கள். சங்கடமாக இருந்தது. வெறுப்புடன் சைக்கிளை மிதித்து வீடு வந்து இறங்கினான்.

அவனுடைய முகத்தைப் பார்த்ததுமே கோமதிக்கு தெரிந்து போயிற்று. பணம் அவ்வளவு தான், இனிகிடைக்காது என்று கை வேலைகளை அப்படியே போட்டு விட்டு வராண்டாவுக்கு வந்தாள். கனி எதிர்த்த வீட்டு ரேஞ்சுகாவிடம் சுட்டியை நிட்டி பழையது வாங்கிக் கொண்டிருந்தாள். மெளனமாகவே சைக்கிளை வெளியில் நிறுத்திவிட்டு தலை குளிந்தபடியே வீட்டுக்குள் வந்தான் பாஸ்கரன். பதட்டத்தையும் குழப்பத்தையும் சிரமத்துடன் அடக்கிக் கொண்டான். அவனுக்குத்தான் தாங்க முடியவில்லை. இப்படிபணத்தை தொலைச்சிட்டு வந்து நிற்கிற புருஷனை என்ன செய்ய? “பணம் கிடைக்கலையா?” என்றாள்

“இல்லை...”

“நம்ம எவ்வளவு கஷ்டப்

படுத்தோம்? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உங்களுக்கு? இருந்தா இப்படி பணத்த தொலைச்சிட்டு வந்து நிற்பிங் களா? ஒரு சாமானை விலை பேசி வாங்கத் தெரியுமா உங்களுக்கு? கொடுத்த பணத்தையாவது ஒழுங்கா வீட்டிலக் கொண்டு வந்து சேர்க்கிறீங்களா...ம்... எல்லாம் எந்தலையெழுத்து?”

“ரூபாய் தொலைஞ்சுப் போச்சு. அதுக்கு என்னை என்னச் செய்ய சொல்லுறா?”

“ஆமா..ஆமா... இந்த அதட்டலுக்கும் உருட்டலுக்கும் ஒரு குறைச்சலுமில்ல.”

“அப்பம் நான் வேணும்னு தொலைச்சேங்கிறியா?”

“நீங்க வேணும்னு தொலைச் சீங்கள்னு சொல்லல்.. உங்களுக்கு கவனம் காணாது. பணத்து அருமை இன்னும் தெரியல. ஜனங்க ஒரு பத்து ரூபாய்க் காசுக் குத்தான் நாய் படாத பாடு படுறாங்க.. எவ்னோ ஒருத்தி வீட்டுல இருக்கா, எப்படியும் சமாளிப்பான்னு நீங்க நெனக்கிறிங்க”.

“என்னமோ நான் வேலைக்கு போகாமே சுத்திக்கிட்டு வருகிற மாதிரியும். நீ தான் வீட்டெட நிலை நிறுத்துகிற மாதிரியில்ல பேசுற?”

“கோபப்படாதீங்க.. இப்பம் பணத்தைக்காணும். அதுவும் நம்ம பணமா? சந்திரம் மைனி சீட்டுபணம் அடைக்கணும் என்ன

செய்யப்போறிங்க?"

பாஸ்கரன் பேசவில்லை. தலையில் கையை வைத்து உட் கார்ந்து கொண்டாள். கோமதிக்கு தான் எரிச்சலாய் இருந்தது. எதிலையும் ஒரு பொறுப்புக் கிடையாது. எதை செய்தாலும் அலட்சியம். ஒன்னுக்கு ரெண்டு பிள்ளைகளாச்சி. குடும்பம் இருக்கேன்னு அக்கறை வேண்டாமா? என்று வாய்க்குள் முனு முனுத்துக் கொண்டாள். அதை இப்பும் காட்ட வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டவளாய், அவனை அண்ணாந்துப் பார்த்தாள்.

"என்னங்க..இப்படி உக்கார்ந் திருந்தா பிரச்சனை தீர்ந்து போகுமா?"

"இப்ப என்னை என்ன செய்யனும்கிற?"

"போய் யார் கிட்டையாவது நூறு ரூபாய் கைமாத்து வாங்கிட்டு வந்து கொடுங்க"

"யார்கிட்ட பணம் பொர்ட்டச் சொல்லுறா"

"நீங்க தானே ஆம்பள். நாலு பேர்க்கிட்ட பழகிற ஆளு. நா யார்க்கிட்ட போய் கேட்க முடியும்?"

"நான் போய் கேட்டவுடனே நூறு ரூபாய் தருகிற பிரண்ட் யாருமில்லையே..."

"வீட்டல் மாதிரி தான் வெளி வேயும் இருப்பீங்க.. பெறவுயாரு உங்கள பிரண்டாமதிப்பா?"

"என்டி நீரொம்ப பேசுற?"

"இதுல பேசுறதுக்கு என்ன இருக்கு? அததான் நூறு ரூபாயைக் காணம்னு வந்து நிற்கிங்களோ. சரிபக்கத்து மாடி வீட்டுல புதுசா குடி வந்திருக்கிறவங்க ரொம்ப நல்லவங்களாம். அடுத்த வீட்டு கல்யாணியக்கா கூட அந்த வீட்டுக்காரர்கிட்டதான் நூறு ரூபாய் அன்னைக்கி கைமாத்து வாங்கிட்டு வந்தாங்க. போனவு டன் கொடுத்தாராம்".

பாஸ்கரனுக்கும் அந்த பெரியவரை நன்றாக தெரியும். அன்று வேலை வீட்டு மட்டக் கடை பஜாரில் நின்று ட குடித்துக் கொண்டிருந்தான். அவரும் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோலிலுக்கு போய் கும்பிட்டு நெத்திப் பொட்டில் பளிச்சென்று தீருந்த பட்டையோடு அருசில் வந்து நின்றார். ட வாங்கி பருகும் போது. "தம்பி ஒங்களுக்கும் இந்த தெருதானா?" என்று விசாரித்தார். அவனும் சொன்னான். பக்கத்தில் நின்றவன் கடன் கேட்டான். உடனே மனி பர்ஸ்ஸை திறந்து பணத்தை எண்ணிக் கொடுத்தார். "வெளியே எங்கெடும் போனாலும் எப்பழும் எங்கிட்ட பணம் இருக்கும்!" என்றார். "ஒங்களுக்கு எதுவும் கஷ்டமானா எங்கிட்ட வாங்க. தரேன்" என்று சொல்லி வைத்தார். அவரிடம் போய் கடன் வாங்கும் கஷ்டம் இது வரை வந்ததில்லை. இப்பும் நூறு ரூபாய்க்கு கஷ்டம் வந்துவிட்டது. அவரிடம் போனால் கிடைக்கும் என்று நம்பினாள். இந்த ஆறுதலே



பெரிய விஷயமாகப்பட்டது.

உடனே புறப்பட்டான். இப்பழும் எதிரில் கணி தான் தென்பட்டான். பற்களை நற நற வென்று கடித்துக் கொண்டான். இவ்வளவு நேரமும் வீட்டுக்குள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருப்பாரோ? கேட்டால் நமக்கென்ன என்று சமாதானப்பட்டுக் கொண்டான். விறுவிறுவென்று படி இறங்கி நடந்தான்.

காம்பவண்ட்டுக்கு எதிரில் தான் மாடி வீடு. வீட்டை நோக்கி நடக்கும் போதே பணம் கிடைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக் கொண்டான். வீட்டு வாசலில் ஒரு பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. பக்கத்தில் மண்குவியல். கோபுரம் கட்டிக் கொண்டிருந்த பாப்பாவிடம், “வீட்ல யார் இருக்கா?”

என்று விசாரித்தான். திரும்பிப் பார்த்தாள் குழந்தை. அம்மாவும் அப்பாவும் இருக்கிற விபரத்தை சொல்லிவிட்டு மணல் கையோடு வீட்டுக்குள் ஓடிப்போனாள். தயக்கத்தோடு வேட்டி முனையில் முகத்தை துடைத்துக் கொண்டு நின்றான் பாஸ்கரன்.

வீட்டுக்குள் இருந்து சீவப்பாய் ஒரு பெண் வந்தார். சுருக்கமாக தான் யார் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான். அவளும் சீரித்தாள். “அப்படியா உள்ளே வந்து உக்காரங்க. அவங்க குளிச்சிட்டிருக்காங்க” என்றாள்.

பாஸ்கரன் தயங்கி தயங்கி ஹாலில் கிடந்த சோபாவில் உட்கார்ந்தான். ஒரு மூலையில் புத்தம் புதிய டி.வி. அந்த பெண் பட்டனைத்தட்டிவிட்டு போனாள். கலர் கலராய் பெண்கள் ஆடி

னார்கள். பாஸ்கரனுக்கும் 14 இஞ் சீல் ஒரு பிளாக் அண்ட் ஓய்ட் டி.வி. வாங்கி லீட் வேண்டு மென்று ரொம்ப நாள் ஆசை. ஜாம் தான் கைகூடவில்லை. இப்பம் பணம் கிடைக்குமா என்றவுடன் குழப்பமாக இருந்தது. தீரும்பித் தீரும்பி உள்ளே பார்த்தான்.

அப்போது சுரத்தலையை தேங்காப்பி துண்டால் துவட்டிக் கொண்டே வந்தார் பிட்டுக்காரர்.

“பாஸ்கர் வாங்க. என்ன காலையிலேதிடிரென்று...”

“ஓண்ணுமில்லசார். ஒரு அவசர ஜோலிக்கு நூறு ரூபாய் தேவை இருக்கு. அது தான் உங்களை கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்”.

“அப்படியா. இந்வக்கொண்டு வாரேன்”.

அவர் உள்ளே போனார். பாஸ்கரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவு உயர்ந்த உள்ளம். நீண்ட நாள் பழசிய நன்பன் கூட பெயரை மறந்து விடுகிறான். பணம் விஷயம் என்றவுடன் யோசிக்கிறான். இந்த ஆளுடன் ஒரு நாள் பழக்கம். பெயரைக் கூட மறக்காமல் வைத்திருக்கிறார். பணம் கேட்ட வுடன் முகம் சளிக்காமல் தாரேன் என்கிறார். கடவுளைக் கண்ட மாதிரி இருந்தது.

அவர் மனைவி காப்பிக் கொண்டு வந்து கொடுத்தான். வாங்கி அமைதியாகக் குடித்தான்.

அதற்குள் அவர் பணத்தை என்னியபடியே வந்து விட்டார். காப்பி டம்பளாரை கீழே வைத்து விட்டு, அவரை ஆவலுடன் பார்த்தான் பாஸ்கரன்.

“பாஸ்கர் இதுல 95 ரூபாய் இருக்கு! மொது மாச் வட்டி அஞ்ச ரூபா எடுத்துக்கிட்டேன். மத் தாளுக்குன்னா பத்து ரூபா எடுப்பேன். நீங்க பழசின் ஆளு, அதிலேயும் பக்கத்துல் இருக்கின்க. அது தான் அஞ்சி ரூபா. அடுத்த மாசம் பணம் கிடைச்சா 10'0 ரூபாயாக் கொடுங்க! இல்லைனா, மாசம் மாசம் வட்டியை மட்டும் ஒழுங்கா கொடுத்தாப் போதும்.”

பாஸ்கரனுக்கு திக்கென் றிருந்தது. வாங்கலாமா? என்று யோசித்தான். எதுக்கும் கோமதிக் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு விட்டு வாங்கலாம். இல்லைனா அவன் கிடந்து ஏசுவாள். சும் மாவே பணத்தை தொலைத்தது அவளுக்கு தாங்க முடியவில்லை. இப்பப் போய் வட்டிக்கு 95 ரூபாயை வாங்கிட்டுப் போனா.

“இல்ல சார். வீட்டில் கேட்டுட்டு பணத்த வாங்கிக்கிடுறேன்..” என்றான்.

“ம். உங்க இஷ்டம் எப்படியோ அப்படி செய்யுங்க”

“அப்பப் போயிட்டு வர்றேன் சார். தேங்கியு”

நூறு ரூபாய் கை மாத்து வாங்கலாம் என்று போனயிடத் தில் அவர் வட்டிக்கு பணம் தருவார் என்று எதிர்பாராதது

தான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை போல இருந்தது. பாஸ்கரனுக்கு வரும் போது கனி முகத்தில் விழித்து விட்டு வந்ததால்தான் பணம் கிடைக்க வில்லை என்று நினைத்தான். விட்டுக்குப் போனவுடனே அவ ஞடைய பண்டப் பாத்திரங்களை வெளியில் விட்டெறியவேண் டும். சக்கிலிச்சியை இங்க உட்கார விடக்கூடாது என்று முணங்கிக் கொண்டாள். பணம் கிடைக்கா மல் போனது மிகுந்த கஷ்டமாக இருந்தது. சோர்ந்து போய் வந் தான். அவனை எதிர் பார்த்து வாசலில் நின்றுக்கொண்டிருந்தாள் கோமதி.

“என்னாச்சி பணம் கிடைச் சுக்சா?”

“கிடைக்கல...” என்ற படி வராண்டாவை ஒரு முறை பார்த்தான். கனியையும் காணவில்லை. அவனுடைய பொருட்களையும் காணும். நல்லவேளை அவள் போய்விட்டாள். அவள் மட்டும் இப்ப உட்கார்ந்திருந்தாள், இருக்கிற கோபமெல்லாம் திரும்பி இருக்கும். பணம் தொல்ந்துக் கூட பெரியதாகத் தெரியவில்லை. அவளை எதிர்த்துப் போனதுதான் அபசக்குணமாக இருந்தது அவனுக்கு.

“எதுக்கு கிடைக்கல்?”

“அஞ்சி ரூபா வட்டி எடுத்துக்கிட்டுத் தந்தாரு! எதுக்கும் வீட்லக் கேட்டுட்டு வர்ரேண்ணு வந்துட்டேன்.”

“ஆமா பணம் தர்வங்க

சும்மாவாத் தருவாங்க! வட்டியை எடுத்துக்கிட்டுத்தான் தருவாங்க. இன்னும் நீங்க உலகம் தெரியாத ஆளா தான் இருக்கீங்க. சரி சரி உள்ள வாங்க பணம் கெடைச்சுட்டு”

“தொலைஞ்ச பணமா கிடைச்சது!”

“என்னைக்கு யானை வாய்க்குள் போன கரும்புதிரும்பி வந்துக்கூ? மனசாறு நூறு ரூபாயைக் கொண்டு போய் தொலைச்சிட்டு வந்திட்டு கிடைச்சிட்டான்னா கேட்கீங்க? நம்ம கனி தான் கைல வைச்சிருந்த பணத்தைக் கொடுத் துட்டுப் போறா. என்னம்மான்னு அவ தான் கேட்டா. விசயத்தைச் சொன்னேன். அவ முந்தில் முடிச்சு வைத்திருந்த பணத்தை அவுத்து தந்தா. அவனுக்கு பண்டிகை அட்வான்ஸ் கொடுத்தாங்களாம். நான் வேண்டாம்னு தான் சொன்னேன். வேப்பங்கா வித்தக் காசு கசக்கவாய் போவுது. கடனாக தான் தாரேன். மெதுவாக் கொடம் மான்னு கைல தினிச்சுட்டா. இந்தாங்க பணம். மொதல்ல சுப்புத்தாய் மைனிக்கிட்டக் கொடுத்துட்டு வாங்க...”

கோமதி கொடுத்த பணத்தை தட்டாமல் வாங்கிக் கொண்டான். பாஸ்கரன் திரும்பி வராண்டா சுவரோரம் பார்த்தான். அப்போது கனி இல்லைதான் ஆனாலும் அவள் உட்கார்ந்திருந்து தன்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது பாஸ்கரனுக்கு.

தலித்தியம்

டாக்டர் சு.சண்முக சுந்தரம்

நூல் விமர்சனம்

[தலித்தியம்; தொ: டாக்டர் சு.சண்முக சுந்தரம்- காவ்யா 1996.
விலை: ரூ.32]

காவ்யா பதிப்பகம் தற்காலத்தியிழ் இலக்கியத்திற்கு பல அருமையான நூல்களை வழங்கியுள்ளது. இந்த நூலும் இன்று அதிகம் பேசப்படும் ஒன்றான் தலித்தியம் பற்றியது. தலித்தியத்திற்குரிய இலக்கிய அம்சங்களை மட்டுமே இந்த நூல் மையப்படுத்துகிறது.

பின் நவீனத்துவம் மையத் தகர்ப்புக் கோட்டபாட்டினை முன் வைத்த பின்னர், விஸிம்பில் உள்ளவர்களது எழுச்சிக்கு ஒரு தத்துவப் பின்னணியாக அது அமைந்துள்ளது. சமூகத்தின் மைய நிரோட்டத்தின் எல்லையில் இருப்பவர்கள் இது வரை கவனிக்கப்படாமலே இருந்து வந்துள்ளனர். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அடக்குமுறைக்கு உள்ளாஸவர்கள் ஆவர். இவர்களது உணர்வுகள் மொத்த கலாச்சார நிரோட்டத்தில் கலங்கே இருந்தது. ஆனால் அதற்கென்ற தனித்தன்மையுடன் அவை பிரதிபலிக்கவில்லை. ஆனால் இந்தியாவில் விடுதலை பெற்ற பின்னர் நடைமுறையில் இருந்து வரும் பூர்வவாஜனாயகம் பல சீர்திருத்தங்களை அவர்கள் நலன்களுக்காகக் கொண்டு வந்தனர். இதன் உடன்பாடான அம்சங்கள் காரணமாக அடித்தளமக்கள் ஓரளவிற்கு விழிப்புணர்ச்சி பெற்றனர் என்றால் அது மிகையான கூற்று அல்ல. அவற்றின் விளைவாக ஏராளமான ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களது இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள முயன்றனர். இந்த முயற்சியின் விளைவாக இன்று அடித்தள மக்கள் கிளர்க்கெழும் காட்சியினை இந்தியா வெங்கும் காணமுடிகிறது. இது பல வடிவங்களைப் பெற்றுள்ளது. அதித்திரவாத், அராஜகப் போக்கிலிருந்து, சீர்திருத்த வாதம் வரையிலான பலவேறு உருவங்களில் அடித்தள மக்களின் போராட்டங்கள் இன்று இந்தியாவில் இடம் பெற்று வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் கடந்த பத்தாண்டு காலமாக தலித் மக்கள் பிரச்சினை பற்றிய சர்க்கைகள் தமிழ்நாட்டிலும் இடம் பெற்று வருகிறது. அதில் பண்பாட்டுத் தளப் போராட்டங்களில் ஒன்றான இலக்கிய முயற்சிகள் பற்றி பலர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தலித் இலக்கியம் பற்றி தலித் அல்லாதவர்கள், தலித்தகள் பலர் கூறியவற்றை காவ்யா அருமையாகத் தொகுத்தளித்துள்ளது.

தமிழ்வனது கட்டுரை தலைத் திலக்கியத்தினை தலைத்தக்கோபதிவு செய்ய வேண்டும் என்பதை ஒரு கோபாவேசத்துடன் பதிவு செய்திற்கு. அதற்காக் பழைய இலக்கியம் முழுவதையும் பிராமணிய - வேளாள இலக்கியம் என்று ஒதுக்கும் போக்கினை அவர்கையானுவது அவ்வளவு சரியானதல்ல. இது இலக்கியம் பற்றிய ஆரோக்கியமான பார்வை ஆகாது.

நூந்தர ராமசாமியின் கட்டுரை தலைத் திலக்கியத்தினை தலைத்தக்கோபமுதினால் நன்றாக இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது. அதே சமயத்தில் அவர் அழகு பற்றியும் வலியுறுத்துகிறார். கூறுவதை அழகாகக் கூறுதல் என்பது கலைக்கு இலக்கியத்திற்கு உயிர் நாடியான ஒன்று இதை அவர் வலியுறுத்துகிறார். இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

“மார்க்கீசியமும் தலைத் திலக்கியமும்” என்ற கட்டுரை ஞானியினுடையது. இது பற்றி இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. மார்க்கீசிய அழகியல் என்று அவர் கூறுவது ஒரு மேற்போக்கான பார்வையாகவே அமைந்திருக்கிறது. அவர் ஸ்டாலினிசுத் தவறுகளை ஒரு அளவு கோலாக்கத் கொண்டே மார்க்கீசியம் பற்றியும், கட்சிபற்றியும் விமர்சனம் செய்கிறார்.

இது ஒரு எதிர்மறையான பார்வையாகும். உதாரணமாக சோஷலிச யதார்த்த வாதம் ஸ்டாலினி சுதால் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறுவது விவாதத்திற்கு உரியது. அதே சமயத்தில் தலைத் திலக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். விளிம்பில் உள்ளவர்களுது விடுதலையோடு தலைத் திலக்கியம் இணைந்துள்ளது என்பதை காட்டுகிறார். அதே சமயத்தில் தலைத் திலக்கியவாதிகளின் அதீதீவிர போக்கையும் கண்டிக்கிறார்.

தாக்டர். இ.முத்தையாலின் கட்டுரை பல விவரங்களைக் கொண்டுள்ளதாக உள்ளது. தலைத் திலக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் இவர் விமர்சன நீதியான அதன் வளர்ச்சியை அனுகூலிக்கிறார். அடிப்படைக்கான போராட்டம் தான் உறுதியான சமுகமாறுதலைக் கொண்டு வரும் என்பதில் இவர் வேறுபடுகிறார். பண்பாட்டுப் போராட்டத்தின் மூலம் மாறுதல் கொண்டு வரலாம் என்ற தொனி இவர் கட்டுரையில் காணப்படுகிறது. எம்.தேவசிகாயக்குமாரின் கட்டுரை தலைத் திலக்கியத்தின் தோற்றும், வளர்ச்சி ஆகியவற்றை ஆராய்கிறது. என்பதுகளில் “மார்க்கீசியச் சிந்தனையின் பின்னடைவின் விளைவே தலைத் சிந்தனைப் போக்கு தமிழ் படைப்புலகில் துலக்கம் பெறுகிறது” என்று அவர் கூறுகிறார். இது சரியான காரணம் ஆகாது.

ராஜ் கெளதமனையும், அ.மார்க் ஸையும் இந்தச் சிந்தனைப் போக் குடன். இனைத்துப் பேசுவது மார்க்கிய சிந்தனை வளர்ச்சியை முழுவதுமாகக் காணாமல் வரும் ஒரு அவசர முடிவு ஆகும்.

தி.க.சி. கேள்வி பதில் வடிவில் இடதுசாரி சிந்தனையாளர்கள் தலைத் திலக்கியம் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்களீர்விளக்குகிறார்.

இரா. நடராசனின் “இது தலைத் துகளின் காலம்” என்ற கட்டுரை கோபாவேசம் மிகுந்ததாக இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தை பார்ப்பனர்கள் என்ற சாதிக்குள் அடக்கிப் பார்க்கிறார்(பக்க81) காந்தியடிகளின் பங்கினை குறைத்து மதிப்பிடுகிறார். மார்க்கியத்தையும் கடுமையாகச் சாடுகிறார். (பக்க.79-83) மார்க்கியம் பற்றிய இவரது பார்வை சரியான அனுகுமநை அல்ல என்பதை மட்டும் இங்கு சுட்டிக்காட்டினால் போது மானது. அவருக்குச் சாதகமாக மார்க்கியத்தை விளக்குபவர்களை மட்டுமே இந்தக் கட்டுரை ஆசிரியர் மார்க்கியவாதியாக ஏற்றுக் கொள்கிறார்.(பக்க79)

‘தமிழில் தலைத் திலக்கியம்’ என்ற கட்டுரை முகிலினுடையது. ஒரு முழுமையானகட்டுரை. விமர்சன நோக்கில் தலைத்தியக் கருத்துக்களை இவர் ஆராய்ந்துள்ளது பாராட்டத்தக்கது.

‘தலைத் தலை சொல் எதற்கு?’ என்ற கட்டுரையும் பல அருமை

யான தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது:

டாக்டர் சண்முகசுந்தரத்தின் கட்டுரையும் ஒரு தரமான நோக்கத் தினைக் கொண்டதாக உள்ளது.

டாக்டர். வி.அரசுவின் கட்டுரை பல வரலாற்றுக் குறிப்புகளை தலைத் திலக்கத்தவர்களுக்கு அளிக்கிறது.

சில கேள்விகளும் சில பதில்களும் என்பதில் படைப்பாளிக் கும் ஆய்வாளரும் இடம் பெற்றுள்ளனர். படைப்பாளிகள் எல் லோரும் இலக்கிய நோக்கில் இந்தப் பிரச்சனையை அனுகியுள்ளனர். தலைத் தனர்வைப் பிரதி பலிக்கும் எதுவுமே தலைத் திலக்கியம் என்ற பார்வையை வலியுறுத்துகின்றனர். ஆய்வாளர் அ.மார்க்கஸ் தலைத் திலக்கியத்தை தலைத் தலைக்காலாதவர்களும் படைக்க முடியும் என்று கூறும் பொழுது இதே கருத்து உள்ளவராகக் காணப்படுகிறார். அவர் கருத்தின் பிற்பகுதியில் தலைத் அனுபவத்தைப் பெற்ற யாருமே தலைத்தை உணரமுடியும் என்று கூறுகிறார்.(158)

காவ்யாவின் இந்தச் சீற்றநூல் சிந்தனையைக் கிளறும் ஒரு நல்ல முயற்சி. தலைத்தியத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் அனைவரும் இதனைப் பாராட்டி வரவேற்புப் பல என்பதில் ஜயமில்லை. தரமான ஒருபதிப்பு.

கவிதையின் தீசைகள்... _____

நசிம் ஹரிக்மத் _____

ஜன்னல்கள்

எனக்குத் தெரியவில்லை -

இது அதிகாலையா

பிற்பகலா

ஒருவேளை நள்ளிரவா?

திரைகளுடனும்

திரைகளில்லாமலும்

என் அறைக்குள்ளுழைந்தன ஜன்னல்கள்

எனக்குப் பிடித்தனவ அச்சிடப்பட்ட திரைகள்

ஆனால்

இவை பின்னல் வேலைத் திரைகள், நிழல் விழுந்த திரைகள்.

நான் திரைகளை

மேலும் கீழும் நகர்த்திப் பார்த்தேன்

சில கீழே இறங்கவில்லை

மற்றவை

மறுபடியும் மேலே யரவில்லை.

உடைந்த கண்ணாடியுள்ள ஜன்னல்களில்

என் கையை வெட்டிக் கொண்டேன்

சிலவற்றுக்குக் கண்ணாடி யே இல்லை

கண்ணாடி இல்லாத ஜன்னல்கள்

என்னை வருந்தச் செய்கின்றன -

காலியான முக்குக் கண்ணாடி ஃப்ரேம்களைப் போல.

ஜன்னல்களே,

உங்கள் கண்ணாடிகளில்

நீண்ட கூந்தலால் மாறிமாறி அறைகிறது மழை.

எனது உதடுகளில் தொங்கிக் கொண்டிருந்த சிகரெட்
எனது மன்றைக்குள்ளேயே ஒரு பாடலைப் பாடிக்
கொண்டிருந்தேன்

எனது குரவை விடவும் எனக்குப் பிடித்தமானது மழையின் ஓசை.
ஜன்னல்களோ,

குரியன்நிறைந்த உங்கள் ஜந்தாம் தளத்தில்
நிரம்பியிருக்கிறது ஒரு சமுத்திரம்.


மெதுவாய், என் சட்டுவிரலால் வழித்தெடுத்தேன் அதை
கண்களில் நீருடன் மூன்றுமுறை முத்தமிட்டேன்
மூன்றுமுறை என் நெற்றியில் வைத்துக் கொண்டேன்.

ஜன்னல்களோ,
சிவப்புநிற விதானமுள்ள படுக்கையிலிருந்து
விழித்தெழுந்தேன்
நீராவி படிந்த உங்கள் கண்ணாடி மீது
என் குழந்தையின் முக்கை அழுத்தினேன்
அந்த குடான அறை
எனது இளம்தாயின் மணம் விசியது
எனக்கு அம்மை வார்த்திருந்தது.

ஜன்னல்களோ,
இது அதிகாலையா
பிற்பகலா
ஒருவேளை நள்ளிரவா?
எனக்குத் தெரியவில்லை.

விட்டில்களைப் போல உங்கள் கண்ணாடிகளை மோதி
நடசத்திரங்கள் நுழைந்தன
என் அறைக்குள்
தொடழுயன்றேன் அவற்றை -
முடியவில்லை.

ஜன்னல்களோ,
உங்களைத் திறந்து
நடசத்திரங்களை இரவுக்குள் நுழையவிட்டேன்



பிரகாசமான, முடிவற்ற, சுதந்திர இரவு
இரவுக் கோள்கள் கடந்து போயின.

நிலவுக்குக் கிழே
பசியுடன், காய்ச்சலுடன்
நிற்கின்றன ஒநாய்கள்
எனது ஜன்னலுக்கு வெளியே நிற்கின்றன ஒநாய்கள்
வெல்வெட் திரையை இறுக்கமாய் இழுத்துவிட்டாலும்
என்னை வேவு பார்த்தபடி
அவை அங்கேயே நிற்பது
தெரியும் எனக்கு.

ஜன்னால்களே,
ஏதோ அழகியை ஓரக் கண்ணால் பார்க்கையில்
ஏரு ஜன்னாலிலிருந்து தவறி விழுந்தேன்
எல்லோரும் என்னைப் பார்த்துக் கிரித்தார்கள்
அவள்
திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்னை.

ஒருவேளை
அவள் கவனித்திருக்கமாட்டாள் என்ன.

ஜன்னல்கள்,
ஜன்னல்கள்,
ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள்
எனது அறையை நிரப்புவின்றன.

ஒரு ஜன்னலில் உட்கார்ந்து
மேகங்களில் கால்களை ஆட்டிக் கொண்டிருந்தேன்.

ஜன்னல்களை,
நீங்கள் சொல்லக் கூடும்-
'நான் சந்தோஷமாக இருந்தேன்' என்று.


நான் இங்கே ஏறியப்பட்ட பிறகு
இந்தச் சிறைக்குள்ளே நான் ஏறியப்பட்ட பிறகு
பூமி, பத்து முறை குரியனைச் சுற்றி விட்டது.
நீங்கள் பூமியைக் கேட்டால் சொல்லும்!
'குறிப்பிடும்படி இல்லை
வெறும் அற்பப் பொழுது'

நீங்கள் என்னைக் கேட்டால் சொல்வேன்:
'எனது வாழ்க்கையின் பத்து வருடங்கள்'

இதற்குள்ளே நான் ஏறியப்பட்ட அன்று
என்னிடம் ஒரு பெண்சில் இருந்தது
ஒரே வாரத்தில் எழுதி எழுதித் தீர்த்தேன் அதை.

நீங்கள் பெண்சிலைக் கேட்டால் சொல்லும்:
'ஒரு முழுஜீவிதம்'
நீங்கள் என்னைக் கேட்டால் சொல்வேன்:
'வெறும் ஒரு வாரம்'

இதற்குள்ளே நான் ஏறியப்பட்ட போது
கொலைக் கைதி உஸ்மான்
எழுரை வருடதண்டனை முடிந்து வெளியேபோனான்



கொஞ்ச காலம் வெளியே வாழ்ந்தான்
கள்ளக் கடத்தலுக்காய் பிடிபட்டு மறுபடியும் வந்தான்
ஆறு மாதத்துக்கு அப்புறம் திரும்பவும் போனான்
நேற்று எங்களுக்குக் கடிதம் வந்தது
அவனுக்குத் திருமணம் முடிந்ததாம்
அடுத்த வசந்தத்தில் பிள்ளைர் பிறக்குமாம்.

இதற்குள்ளே நான் எறியப்பட்ட அன்று
பிறந்த குழந்தைகளுக்கு பத்துவயது இப்போது
அதே தினத்தில்
நீண்டு மெலிந்த கால்களுடன் தள்ளாடி நடுங்கிப்
பிறந்த குட்டிக் குதிரைகள்
இப்போது
அகன்ற புட்டங்களைக் குலுக்கும் பெட்டைக் குதிரைகள்.

எனினும்
ஆவிவ் கிளைகள் இன்றும் மென்மையானவை
இன்றும் குழந்தைமையானவை.

தாமரை செ. 97/49

இதற்குள்ளே நான் எறியப்பட்ட பிறகு
தொலைவிலிருக்கும் எனது நகரத்தில்
புதிய சதுக்கங்கள் திறக்கப்பட்டன.

இப்போது
என் குடும்பம் வசிப்பது
எனக்குத் தெரியாத ஒரு தெருவில்
நான் பார்த்திராத ஒரு விட்டில்

இதற்குள்ளே நான் எறியப்பட்ட வருடத்தில்
ரொட்டி -

பஞ்சஶப் போல மென்மை; வெண்மை
அப்புறம்

அதற்கு ரேஷன் வந்தது
ஆனால்

இந்தச் சிறைக்குள் கையகலக் கறுப்பு ரொட்டித் துண்டுக்காய்
மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள்
இப்போது மீண்டும் தாராள விநியோகம்

ஆனால்
ரொட்டி -

கறுத்திருக்கிறது, கவையற்றிருக்கிறது.

இதற்குள்ளே நான் எறியப்பட்ட போது
இரண்டாவது யுத்தம் தொடங்கவில்லை
தெள்ளா சித்ரவதை முகாம்களில்
கால் அடுப்புகள் உருவாக்கப்படவில்லை
ஹீரோவிமரவிலும் அணுகுண்டு விசப்படவில்லை.

சிகவின் வெட்டப்பட்டகழுத்திலிருந்து
இரத்தம் ஒழுகுவது போல ஒழுகியது காலம்.
இப்போது

அதிகாபூர்வமாக அந்த அத்தியாயம் மூடப்பட்டது.
ஆனால்
இப்போது அமெரிக்க டாலர்கள்
மூன்றாவது போர் பற்றிப் பேசுகின்றன.

எனினும்

இதற்குள்ளே நான் எறியப்பட்ட

அந்த தினத்தை விட

இப்போது நாட்கள் பிரகாசமானவை.

எனது மக்கள் வலுவுத்த கைகளால்

பூமியில்

இருளின் விளிம்பை நகர்த்தியிருக்கிறார்கள்

பாதியாவது விழித்திருக்கிறார்கள்.

இதற்குள்ளே நான் எறியப்பட்ட பிறகு

பூமி, பத்து முறை சூரியனைச் சுற்றிவிட்டது.

இதற்குள்ளே நான் எறியப்பட்ட போது

அவர்களைப் பற்றி எழுதியதை

அதே பரிவடன் இப்போதும் சொல்கிறேன்.

“அவர்கள்

நிலத்தில் எறும்புகளைப் போல

கடவில் மீன்களைப் போல

வானத்தில் பறவைகளைப் போல ஏராளமானவர்கள்,

அவர்கள்

கோழைகளோ வீரர்களோ

பாமரர்களோ சுற்றவர்களோ

அல்லது

குழந்தைத் தனமானவர்களோ

எவ்வரணினும்

அவர்களே அழிப்பவர்கள்

அவர்களே உடைப்பவர்கள்

எனது பாடல்கள்

அவர்களது சாகங்களைச் சொல்லும்”

மற்றபடி

எனது பத்து துயர வருடங்கள்

வெறும் பேசு மட்டுமே.

தமிழில் - சுகுமாரன்

தாமரை செ. 97/51



முறுக்காத்தி

பாப்லோ அறிவுக்குயில்

விடாமல் சுவரில் மோதி அறையெய்கும்
சப்தங்கள் சிதறி செவியை கிழிக்க 'டமடம'த்துக்
கொண்டிருந்தன சன்னல் கதவுகள். எழுந்து
போய் மூடுவதற்கு மனசின்றி கட்டிலில் கிடந்தாள்
வசந்தி. வெக்ஞையை குடித்தபடி
லூடிக்கொண்டிருக்கும் மணலோடையின்
ஓரங்களில், உயிர்ப்பை வேருக்குள்
வைத்துக்கொண்டு சோகமாய் வானம் பார்த்து
அசையும் நாணால்களைப் போல்- ஏனோவென்று
விட்டத்தில் பதிந்து கிடந்தன அவளின் ஈரம் சுரந்த
விழிகள். தீப்பிடித்து எரியும் கனவுகளை
வெறித்துக்கொண்டிருந்தாள். உள் வீசிய
குளிர்காற்று அறையெய்கும் பதுங்கிக் கிடந்த
காங்கலை உறிஞ்சிக்கொண்டு வீசியது
நீர்த்தீவர்லைகளை. மதியத்திலிருந்து புழுங்கிய
போதே தெரியும் சாயங்காலம் கட்டாயம் மழை
வருமென்று. புழுதி நனைத்து வீசிய
காற்றிலிருந்து கசிந்து பரவிய
மண்வாசனை-நாசிச்சுவரில் ஈவடு பதிக்க பதிக்க

உமிழ்நீரை தூண்டியது. சின்ன வயசில் குழிநரி வெளித்தள்ளி யிருக்கும் மாவுமன்னை அள்ளி ருசிச்ச நினைவு வந்தது. கூடவே அம்மாவின் பளீர் அறையும் சுரிரென தைக்க, படுத்திருந்தவள் விருட்டென்று எழுந்து கொடியில் கிடந்த துணிகளை அவசர அவசர மாய் எடுக்கத் தொடங்கினாள். கட்டிலில் கிடந்த சோற்று வட வத்தில் ரெண்டு துளி விழ, அப் படியே வேட்டியோடு சுருட்டிக் கொண்டு வந்து நடுக்கூடத்தில் வைத்தாள். சாரலுக்கு வழிவிட்டு டமடமத்த சன்னலை கொண்டி போட்டு சாத்திவிட்டு, வாஸல் பக்கம் வந்து வேடிக்கைப் பார்க்கத் துவங்கினாள். சரஞ்சரமாய் விழுகின்ற துளிகளைல்லாம் தெரு வெங்கும் ஓடியது சிற்றோடையாய்.

நேற்றிரவின் நிகழ்வு உறைந்து போய் அழியாமல் பனியிட்டியாய் கிழித்து கொண்டிருந்தது மனசை. காலையில் வேட்டியை துவைத் துப் போடும் போதே, வேதனை விம்மலாய் அழுகையாய் வெடித் துக் கிளம்ப எங்கே சரோ வந்து விடப் போகிறாளோ என அடக்கிக் கொண்டராள். வேட்டியில் படிந்து பேசயிருக்கும் இரத்தக் கறையைப் பார்க்கும் போதெல்லாம் காய்ந்து உறைந்து போன இரத்தத்திலிருந்து உயிர்ப் பெற்று ஸிரல் பற்றிநகக்கண் வழி உள்ளே சென்று உடலெங்கும் அதீர துளைத்து துடிக்கச் செய்கிறது

அட்டை. நொடிகளுக்குள் இயல் பான நிலையை உடைத்து அடி ஆழத்தில் மறைந்து. கொண்டிருக்கும் விரக்தியினை இழுத்து வந்து நிமிட்டி வலி கொடுத்து குருரமாய் சீரிக்கிறது மனது. அலுவலகம் போகும் போது ஒரு தரம் சாதாரணமாய் வேட்டியையோ பேண்டையோ பார்க்கும். போது அவனின் விழிகள் செவ்வரிகளை தொலைத்த சுவத்தின் பார்வையை ஒத்திருக்கிறது. எப்பொழுதும் போலில்லாமல் அவன் உடல் நடுங்குவது நன்றாகத் தெரிகிறது. பெருமுச்சுக் காற்றோடு எதுவும் பேச இயலாதவாய் அவன் செல்லும் அந்தக் கணம் ஏற்படுத்தும் வலி, ஈரலை அறுப்பது போல் துடிதுடிக்கச் செய்யும்.

மழை விட்டிருந்தது. விளக்கைப் போட்டாள். அவர் வருவதற்குள் தோசை வார்த்தாக வேண்டும். கேசை பற்றவைத்தாள். தீநாக்குகள் பசியோடு நாகத்தைப் போல சீரினா, குழுறும் அவள் உடலைப் போல.

செய்தியைப் பார்க்கவும் பாடலை கெட்கவும் மனசின்றி-சோர்வுடன் மீண்டும் கட்டிலில் படுத்தாள். சீரான வேகத்தில் ஒரே வட்டப்பாதையில் சுழன்று கொண்டிருந்தது மின் வீசிறி. அவளிடமிருந்து வெளிவந்து பறந்த பூச்சிகளை எல்லாம், தன் சுழலுக்குள் ஈர்த்த, இறகுகளை பியத்து பியத்து அவள் மீதே

விசீறி விட்டு விட்டு, எப்பொழுதும் போலவேதன்னை உணர்த்தியது மின் விசீறி. மங்கலாய் கவிழ்ந்து பரவியிருந்த வெளிச்சத்தில் பார்வையும் முச்சுக் காற்றும் சமிக்ஞா செய்து மெளன் மொழியின், துணையோடு விரல் தீண்டலில் நரம்புகள் விழித்துக் கொண்டவுடன், தாகத்துடன் வாய்பிள்ளந்து காத்திருக்கும் வேட்கை. பெருமுச்சிலும்- பார் வையிலும் விரல்களிலும் நிறைந்து உள்ளிருக்கும் உணர்வு களை எல்லாம் உசுப்பிவிட்டு, செயலில் முற்படும் அக்கணங்களில் மட்டும் தளர்வுற்று வீலகி சரிந்து வேதனையில் கிடக்கும் போது, நீருக்காக ஒடையை தோண்டி தோண்டி பார்த்து சலிப்புற்று நாவரள துடிக்கும் வழிப் போக்கனைப் போல் ஒரு மிடரு நீருக்காய் என் செல்கள் காத்திருக்கும் போது-எதுவும் முடியாமல் ‘வலியால்’ தாக்குற்று கண்ணீர் மல்க சுருண்டு கிடக்கும் மனோகரை பார்க்கும் போது பாவமாகத்தான் இருக்கிறது. சருகுகளை கூட்டி தீ மூட்டி விட்டு அணைக்க முடியாமல் தடுமாறும் மனோகரின் நிலைகண்டு உடைந்துச் சிதறும் என் கனவுக் குழிக்களைல்லாம் ஒவ்வொரு நாளும் சில நேரங்களில் துகள் துகளாய் இந்தஉடல் சிதறி போகக் கூடாதான்ன தோன்றும். குரட்டை ஒலிமட்டும் மனோவின் இருத் தலை உணர்த்தும்.. எனக்குத் துணையாய் பல்லிகள் மட்டுமே

பேசிக் கொண்டிருக்கும் அவ்வப் போது.

தொப்பலாய் நனைந்துப் போய் வந்தான் மனோகர். இயலாமை அவனுடைய ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒனிந்துக் கொண்டு காட்டிக் கொடுத்தன. துண்டையும் வேட்டியையும் எடுத்துக் கொடுத்துவிட்டு சமய லறையில் பதுங்கிக்கொண்டாள்.

அவனுக்கும் புரிகிறது. அவன் நிலைமை, என்ன செய்வது கல்யாணமாகி ஆறு மாதம் ஆகிலிட்டது. இன்னும் ஒருநாள் கூட வெற்றிபெற முடியாமல் தோல்வியே மிஞ்சும் போது எப்படி கலகலப்பாய் பேசி சிரித்து மகிழ்ச்சியாய் வாழ முடியும். ‘மூலம்’ என்ன அப்படியொரு வியாதியா? பின்ன எப்படி ‘அந்த’ சமயத்துல மட்டும் வலிவந்து துடிச்சிடுராயு. இதுக்கும்- அதுக்கும் என்ன சம்மந்தம். பேசினாலா வது என்ன ஏதுன்னு புரியும், முஞ்சப்பாரு கள்ளுளி மங்களாட்டம். புருசம் பொண்ணாட்டிக் குள்ள என்ன வெக்கம் வேண்டிக் கெடக்கு. டாக்டருக்கிட்ட போங்கண்ணு எத்தனமொற சொல்லுறந்து. இன்னும் என்ன கின்னக் குழந்தையா? தினம் என் ‘முடியலியேங்குற’ குறுகுறும் பால வெந்து வாழுணும். ஒரு மனுஷி புழுங்கிச் சாபுராளேன்னு நெனச்சி பாக்க வேண்டாம். நினைக்க நினைக்க வெடித்துக் கிளம்பி வழிஞ்சது கண்ணீர்.

ஸ்டவ்வோடு அலை பாயும் மனசையும் அணைத்து விட்டு தோசை பரிமாறினாள் வசந்தி. இருவரையும் மெளனம் அடை காத்தது. மொழியற்ற போது ஒலிகளே தகவல் கருவியாகும் போது இங்கு அசைவும் சைகையுமே மொழியாயின. அவ்வப்போது இருவரையும் பேச வைத்துப் பார்க்க பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தது பல்லி.

பக்கத்து விட்டு சரோ மட்டும் இல்லாவிட்டால் இன்னேரம் பைத்தியமே பிடிச்சிருக்கும். அவன் இருக்கும் வரை கலகலப் பாய் நேரம் போவதே தெரியாது. “என்னக்கா நம்ம நரசிம்மராவ் இல்ல...” அவன் வாய்த் தீறந் தாலே என் இறுக்கம் உடைந்து சிரிப்பு வந்திடும். சரோ ஸ்கூல் பொயிட்டா அவ்வள்வுதான் பாசியைப்போல மீண்டும் குழந்து கொள்ளும். தனிமை. குமார் எப்போதாவது வந்து போவான். வார ஏடு ஏதாச்சும் வந்திருந்தால்.

“சாப்பிட்டியாவசந்தி”

“ம்”

“எம்மேல் கோபமா?”

“அதெல்லாம் ஒண்ணு மில்லீங்க”

“டாக்டர் பார்த்தேன் மைனர் ஆப்ரேசன் சென்றிட்டா எல்லாம் சரியாகிடும்னு சொன்னார். எனக்குதான் பயமா இருக்கு- மாத்திரயில் சரியாடும்னு பேசாம்

வந்துட்டேன்.”

“மாத்திரயில் சரியாவாது. நீங்க ஆப்பரேஷன் செஞ்சிக்கிறது தான் நல்லது. அப்புறம் ஒங்க இஷ்டம்”.

‘சே, என்ன மனுஷன். எத் தனை நாளைக்கு பயந்துகிட்டே இருப்பது. மத்தவங்க உணர்ச்சியை புரிஞ்சிக்காம்... நாயென்ன யெந்திரமா பேசாம கெடக்குறதுக்கு, நரம்பும் சதையும் உள்ள மனுஷிதானே,... தலை வெடித்து விடும்போல் இருந்தது வசந்திக்கு. ஆத்திரத் தோடு அழுகையும் வர அடக்கிக் கொண்டாள். மனோகரிடமிருந்து குரட்டை ஒலி விட்டு விட்டு ஒலிக்கத் தொடங்கினா.

பக்கத்து விட்டிலிருந்து, பதினேராருமணி சென்னை வாணொலியின் வீரகக் குரல் உசுப்ப, புரண்டு புரண்டு முதுகுத் தண்டு வலியெடுக்க எழுந்து உட்கார்ந்தாள். சன்னலையும் தாண்டி சாம்பல் டூத்துக் கிடந்த வானத்தில் மிளிரும் நட்சத்திரங்களில் பதிந்தது அவன் விழிகள். ஏனோ கண்ணகியும் வேம்பும் பின்னிக் கிடந்த கார்ட்சிகள் விரிந்தனா...’

தண்ணீர் குடிக்க எழுந்தவள் விளாக்கை போட்டவுடன், முறுக்கிக் கொண்டு கிடக்கும் சாரையும் நல்ல பாம்புமாய் கண்ணகியும்- வேம்பும் மேலாடைகளின்றி சூழல் மறந்து கிடந்ததைக் கண்டு

தாமரை செ.97/55

அதிர்ந்து போனவள், விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டாள். இருவரும் சேர்ந்தே தமுதமுத்தக் குரலில் வெளியே சொல்ல வேண்டாமென்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். பின் வேம்பும் மெயின்ஹாஸ்டல் மாற்றிக் கொண்டு சென்று விட்டாள். கண்ணகி முதலாண்டு மாணவி ஒருத்தியோடு பழக்கம் வைத்துக் கொண்டது எல்லாம் பழைய கதையாகிப் போயின.

இன்னும் தூக்கம் வரவில்லை. இன்னும் தூங்கலையா என்று கேட்பது போல் ஒன்றை அடித்துவிட்டு ஓய்ந்தது சுவரின் குரல். இரண்டாம் ஆட்டம் பார்த்து செல்லோர்களின் பேச்சொலியும் அரட்டையும் நாய்களின் குரைப்பும் விட்டு விட்டு கேட்டுக் கொண்டே சப்தங்கள் தேய்ந்து மௌல் அமைதியானது. இருவு. இப்பொழுது மனோகர் பெணாத்திக் கொண்டிருந்தான்.

பத்தம் பொது . இல்லாட்டி இருபது வயசிருக்கும் சுருக்குண்ணு நிறம். சுருட்ட முடி. முகமெல்லாம் அங்கொண்றும் இங்கொண்றுமாய் பரு ‘மேடம்’ அவன் கூப்பிடும் போதே குரலில் ஒரு தாகம் பாரவையில் துருதுருப் போடு மனசை ஊடுருவி தைக்கும் வேட்கையும் இருக்கும். ‘குமார்’ மனசக்குள் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

எப்பொழுது கண் அசந்ததோ தெரியவில்லை எழுந்தபோது நன்

ராக விடிந்திருந்தது. மள்மள் வென்று வீட்டு வேலையில் முழகினாள். வேலையெல்லாம் முடித்து, அவரை அனுப்பி வைப் பதற்குள் போதும் போதுமென்றாகவிட்டது. பக்கத்து வீட்டுக் காரர்கள் ஊருக்கு செல்வதாகவும் வர ரெண்டு நாள் ஆகுமென்றும் யாரேனும் தேடிக் கொண்டு வந்தால் சொல்லும்படியும் சொல்லிவிட்டுச் சென்றனர். சோவும் ஸ்கல் போய் விட்டாள். தனிமை, தனிமை. ஆளையே வேட்டையாடி பழி தீர்த்துக் கொள்ள வெறியோடு துரத்தி கொண்டிருக்கிறது. இந்த வாரம் பத்திரிகை வந்துவிடும், அது வரைக்கும் படிக்கலாமே என்று பழைய ஏடொன்றை எடுத்து வந்தமர்ந்தாள். ஏனோ வார்த்தைகளில் சிக்காமல் போக்குக் காட்டிக் கொண்டு ஒடியது மனசு. மெளன் இழை அறுபட சுவர் பதினொன்றையும் வெளியில் பெல் ஆள்வரவையும் சேர்ந்தே ஒலித்தன. குமார்-வார ஏட்டுடன் உள் நுழைந்தாள். முகமெல்லாம் வேர்வை வழிய வந்தவனை “குமாராவாப்பாவா” ஆவலுடன் வரவேற்று ஸ்ரீலைக் காட்டி உட்காரச் சொன்னாள். “மோர் சாப்பிடுறீயா?” அவன் மறுப்பதற்குள் ஒரு சொம்பு நிறைய மோர் கொண்டு வந்துக் கொடுத்தாள். “ரொம்ப அவசரமா”?

“இல்லீங்க ஏன் கடைக்கா?”



தாமரை செ. 97/57

“இல்ல, சிலெண்டர்ஸ் கேஸ் தீந் துப் போச்சி தூக்கிவந்து வெளியே வைக்கனும்”.

படபடப்பில் உடல் நடுங்கி யது. என்றுமில்லாமல் வேர்த்துக் கொட்ட வார்த்தைகள் ஒட்டிக் கொள்ளத் தடுமாற்றத்துடன்பேசி னாள். தீப்ரவத் தொடங்கியது.

சரியென்று எழுந்து உள் சென்றவளின் முகத்தில் வழிந்த வியர்வையை முந்தானையால் துடைத்தபடி இறுக்க நெஞ்சோடு அணைத்தப்படியே “குமார்” முணகினாள். அவளிடமிருந்து வீசிய மணத்தில் சிரங்கிப் போனான். அவனின் வியர்வை வீச்சால் கிளர்ச்சியுற்றான். முறுக்காத்தியில்லாத கயிற்றில் முறுக்கிக் கொண்டு கதறும் ஆட்டிற்கு கொடை தெறித்தவுடன் கிடைத் தது விடுதலை. விரல்களின் அழுத் தம் கூடக் கூட முணகளின் வேக மும் கூடின. வெறுமையாய் கிடந்த அவள் முகம் மகிழ்ச்சியால் சுடர்ந்தன. பருக்கள் நிறைந்த அவன் முகத்தை எச்சிலால் ஈரமாக்கினாள். மார்பு, தோள் பட்டை, உடலெங்கும் வழிந்த வியர்வைகளை துடைத்து விட டாள். எழுந்தவன் சட்டையை போட்டுக் கொண்டு அவசரமாய் வெளியேறினாள். வெட்கத்தால் அவன் முகம் கவிழ்ந்திருந்தது. போகும் அவனில் நிலைகுத்தி நின்றன அவனின் விழிகள். மனோ கர், குமாரை ஒருமுறை ஏறிட்டு பார்த்துவிட்டு உள் நுழைந்தான்.

பயறும் பீதியும் தூரத்த குழம்பிப் போனவளாய் பதட்டத்தோடு சைக்கிளை ஸ்டேண்ட்டை தள்ளி யதும் தள்ளாததுமாய் தெருமுக்கம் விரைந்தான்.

உள்ளேநுழைந்தவன். மெளன் மாய் நின்று கொண்டிருந்தவளை, பார்த்தும் பார்க்காததுபோல் கொல்லைப்புறம் சென்று முகம் கைகால் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தவன், அன்று புதிதாய் வந்த வார ஏட்டை பார்த்துக் கொண்டிருந்தான். மேஜையின் மீது தட்டை கழுவி வைத்துவிட்டு சோறுபரிமாறினாள்.

“சாப்பிட்டியாவசந்தி”

“ம்”

மேய்ந்த ஆட்டை பிடித்து கொட்டடியில் கட்ட கயிறு முறுக்கு விழர்மல் ஆத்திக் கொண்டிருந்தது முறுக்காததி. சாப்பிட்டு எழுந்தவன், “ஆபீஸ் விட்டு வரும் போது அப்படியே ராகவன் டாக்டரபார்த்து ஆபரேஷன் செஞ்சிக்ட்டு வந்துடுறேன், சும்மா பத்து நிமிசம்தான், அப்படியே நீ கொம்பி இரு, ஊருக்கு போயிட்டு வர்றலாம் உனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும், என்ன...?”

“சரிங்க...” இயல்பாகவும் தெளிவாகவும், ஏந்தவித சலன முமின்றி பேசிக் கொண்டிருந்த கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தி.



கவிதையின் திசைகள்-2

நிக்கோலஸ் கியென்

எழுதப்படுவது வெவ்வேறு மொழிகளில். எனினும் கவிதைக்கு ஒரே மொழி. அது இரத்தத்தின் மொழி. இரத்தத்துக்கு உள்ள பொது இயல்பு போலக் கவிதைக்கும் பொதுமை உண்டு. இருப்பினும் ஒவ்வொரு காலப் பகுதியில் ஒவ்வொரு மொழியின் கவிதை விரியம் பெற்று முன்னிற்பது இலக்கிய வரலாற்றில் சாதாரணம்.

இந்த நூற்றாண்டின் ஜம்பது அறுபதுகளில் கவிதையின் பொது மொழியாகத் தனித்துவம் பெற்றது ஸ்பானிய மொழி. இலத்தின்

அமெரிக்க நாடுகள் எனப்படும் ஸ்பானிய மொழி பேசும் தென் அமெரிக்க நாடுகளின் ஓயாத போராட்டங்களும், சுதந்திர வேட்கையும், மனிதாபிமானத் தவிப்பும் தான் இதற்குக் காரணம்.

தென் அமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றும் கலாச்சார அடிப்படையில் வேறுபட்டவை. பேசும் மொழியால் ஒன்றுபட்டவை. இந்த ஒற்றுமையே இருபதாம் நூற்றாண்டுக்கு நான்கு பெரும் கவிஞர்களை உருவாக்கக் காரணம் பாப்லோ நெருடா (சிலி), சௌர் வயேஹேர் (பெரு), ஆக்டேவியோ பாஸ் (மெக்ஸிகோ), நிக்கோலஸ் கியென் (இத்யபா). இந்த நால்வரில் ஆக்டேவியா பாஸ் தவிர பிற முவரும் பகிரங்கமான இடதுசாரிகள்.

இத்யபாவின் கொந்தளிப்புகள் தான் நிக்கோலஸ் கியெனை கவிஞராக வடிவமைத்தது.

1902 ஆம் ஆண்டு காமகுவேயில் பிறந்தவர் கியென். தகப்பளார் பத்திரிகை ஆசிரியர். அவர்தான் கியென்னின் இலக்கிய முன் னோடி. இத்யபாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான தந்தையிடமிருந்து நிக்கோலஸ் இரண்டு உணர்வுகளைப் பெற்றார். ஒன்று: சுதந்திரத்துக்கான தாகம். மற்றது: கவிதைக்கான பசி.

1917ல் தகப்பளார் மரணமடைந்தார். பதினெந்து வயது சிறுவனான கியென், அச்சக்த தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடர்ந்தார். அதே சமயம் றவானாவில் சட்டக்கல்வி பயில் ஆரம்பித்தார். மாணவளாக இருந்தபோது தான் தன்னை ஒரு கவிஞராகவும் வெளிப்படுத்த தொடங்கினார். 1922ல் ஆரம்ப கால எழுத்துக்கள் வெளியாயின. ஆனால் பெரிய அங்கிகாரம் வாய்க்கவில்லை. 1930, 31 ஆண்டுகளில் வெளிவந்த இரு தொகுதி கள் தனி. அடையாளமும், அசாதாரண கவிதைவழமும் உள்ள திறமையாளராக நிக்கோலஸ் கியெனை அடையாளம் காட்டின.

1934-37 ஆண்டுகளில் நடந்த ஸ்பானிய உள்நாட்டுப் போரில் கியென் கவிஞராகவும் போராளியாகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இத்யபாவின் வியர்வையின் வசீகரமும், இரத்தத்தின் கோபமும் படாந்த கறுப்பு முகம் அவர் கவிதைகளுக்கு வாய்த்தது. 1937ல் கம்யூனிஸ்ட் கட்சியின் உருப்பினரானார்.

அப்போது ஆட்சியிலிருந்தபோலிப் புரட்சிக்குடியரசின் நிரந்தர அடக்கு முறைக்கு இலக்காளார் கியென். ஓயாமல் விசாரணை செய்யப்பட்டார். பலமுறை தண்டிக்கப்பட்டார். சிலமுறை நாடு கடத்தப்பட்டார். எனினும் அவரது குரல்வளைக்குள் கியொ என்ற நாட்டின் ஒருமித்த முழக்கமே வசித்தது. நிக்கோலஸ் கியென் இத்யபாவின் தேசிய கவிஞராகப் போற்றப்பட்டார்.

லிபிடெல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியெனும் கியூபாப் புரட்சிக்கும் விடுதலைக்கும் போராடினார். 1954ல் லெனின் அமைதிப் பரிசு பெற்றார். 1961 முதல் கியூபா எழுத்தாளர்கள்-கவிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

கியூபாக் கவிதையை தெளிவானதாகவும் விரிவானதாகவும் மாற்றியவர் நிக்கோலஸ் கியென். அவரது கவிதைகள் கியூபாவின் அடையாளங்களுடன் உருவானவை. எனினும் சர்வதேசத் தன்மை பொருந்தியவை. அந்த நாட்டின் காயங்களை வெளிப்படுத்திய நேர்மைக்காக ‘கறுப்பு ஓஹாமர்’ என்றும் அதன் ஆன்மீக அக்கறைகளை முன்வைத்த பரிவுக்காக ‘லத்தீன் அமெரிக்கதாகர்’ என்றும் புகழப்படுகிறார்.

தமிழில் -சுகுமாரன்

1. உன்னால் முடியுமா?

உனது விரல்களைக் கடந்து, முகத்தில் விசி

முடியைக் கலைக்கும் காற்றை

உன்னால் விற்க முடியுமா?

ஒருவேளை

ஐந்து டாலர் மதிப்புள்ள காற்றை எனக்கு விற்கலாம்.

அல்லது

ஒரு புயலை விற்கலாம்.

ஒருவேளை

(எல்லாக் காற்றையும் இல்லையென்றாலும்)

சுத்தமான காற்றை எனக்கு விற்கலாம்.

உனது தோட்டத்தில் பூக்களில் மோதி வீசுகிற காற்றை,

உனது தோட்டத்தில் பறவைகளைத் தேடி அலைகிற காற்றை விற்கலாம்.


பத்து டாலருக்கு சுத்தமான காற்று.

பட்டுப்பூச்சி போல வளைந்து சுழன்று விசிக் கடந்து போகும் காற்று.

யாருக்கும் அது சொந்தமில்லை,
யாருக்கும்.

சில சமயம் நீலமாக

சில சமயம் சாம்பலாகத் தெரியும் வானத்தில்



சிறிதேனும்
 உன்னால் விற்க முடியுமா?
 மேற்கரையுடன் விட்டையும்
 மரங்களுடன் நோட்டத்தையும் வாங்குவது போல
 உனது வானத்தில்
 சிறிதேனும் விற்க முடியுமா?
 ஒரு டாலர்மதிப்புள்ள ஆகாயம் அல்லது
 இரண்டு மைல் ஆகாயம் அல்லது
 ஒரு துண்டு ஆகாயம்
 எதையேனும்
 உன்னால் விற்க முடியுமா?
 ஆகாயம் மேகங்களிலிருக்கிறது.
 மேகங்கள் உயரங்களைக் கடந்து போகின்றன.
 யாருக்கும் அது சொந்தமல்ல
 யாருக்கும்.

2. நதிகள்

இது பாம்புகளின் கண்டு
 தமக்குள்ளோசற்றிச் சுருண்டு
 நதிகள், புனித நதிகள் உறங்குகின்றன
 மிலிலிப்பி கறுப்பாகஞ்டன்
 அமேசான் செவ்விந்தியர்களுடன் உறங்குகின்றன.
 பிரம்மாண்டமானவாகனங்கள் மீது
 பெரிய கம்பிச் சுருள் போன்றவை அவை.
 குழந்தைகள் சிரிப்புடன் அவற்றைத் தட்டி விளையாடுகின்றன
 ஜீவனுள்ள சின்னப் பசந்திவுகள்
 கிளி நிறக் காடுகள்
 மனிதர்கள் துழாவும் படகுகள்
 வேறு நதிகள்.
 பெரிய நதிகள் விழிக்கின்றன
 நிதானமாகச் சுருள் நிமிர்கின்றன
 சகலத்தையும் விழுங்கி, விங்கி,
 வெடிக்கப் போகும் நேரம்
 உறங்கப் போகின்றன மீண்டும்.





3. யாராவது சொல்லியிருந்தால்...

நாம் இருவரும்

வெறும் பரிச்சயக்காரர்கள் மட்டுமே

காலமொன்று வரும் என

யாராவது சொல்லியிருந்தால்

அதை நான் நம்பியிருக்க மாட்டேன்.

வெறும் பரிச்சயக்காரர்கள் பேரல்

வெயிலையும் மழையையும் பற்றி பேசிக் கொண்டிருப்பதை

யாராவது பார்க்க நேரும் எனக் சொல்லியிருந்தால்

அதை நான் நம்பியிருக்க மாட்டேன்.

ஆ! இவ்வளவு கூரான

கட்டாரிக் காய்த்திலிருந்து இரத்தம் சிந்தி

இறந்து போனேன் நான் என்று

யாராவது சொல்லியிருந்தால்

அதை நான் நம்பியிருக்க மாட்டேன்.

Best Compliments from...



- HIRUMALAI GROUP OF COMPANIES
- HIRUMALA CEMENT AGENCIES(P) LTD
- HE MERCURY CEMENTS
- HIRUMALA PADMA CEMENTS TRADING COMPANY

Admn Office:

14, 80 Feet Road Sathya Gardens,
Saligramam, Madras- 600 093.

Phone: 4835829, 4833697

Salem Branch:

41/A&B Suramangalam Main Road,
Salem- 636 009.

Phone: 53369

Branch Office:

5/48 Mettupalayam Road,
Kavundapalayam Colony Post,
Coimbatore- 641 303.

Phone: 432631

Posted on 3/1 Sep. 97 at Egmore RMS 1/Patrika Channel. RNI 1403/58
THAMARAI WPP No.54.TN/MS(N) 937 Regd. As News Paper in Sri Lanka.

BEST COMPLIMENTS FROM...

Coromandel Cements Limited

BHEEMA BRAND



KCP Cement

Bonds of a life Time

REVATHI & CO

Authorised Stockist: Sankar, Chettinad K.C.P.

Periyar Colony (Opp), Anupparpalayam (PO)

TIRUPUR- 641 652.

PHONE: 473281, 477581